



கூந்தனைப் புதியங்கி
ஷாத்தீரண். டி. கவுனானாசந்தரம்



தொடுப்பாசிரியர்
கவிஞர். திருக்கவயல். சி. தம்மகுலசிங்கம்
ஆசிரியர் 'கலைத்துறை' 'கவிதேசம்'

விலை - பத்து
விலை 2.20/-





சீந்தனைப்பேரூர்ஸ்

சிரித்திரன் . சி. சிவஞானசந்தரம்

தொகுப்பாசிரியர்
 கவிஞர். திக்கவயல். சி. தர்மகுலசிங்கம்
 ஆசிரியர் ‘கவுத்திரன்’ ‘கவிதேசம்’



நூல் விபரப்பட்டியல்

நூலின் பெயர்	:- சிந்தனைப் போராளி சிரித்திரு. சி. சிவஞானசுந்தரம்
தொகுப்பாசிரியர்	:- திக்கவயல் .சி. தம்முல்சிங்கம்
பக்கங்கள்	:- 50
படங்கள்	:-
வெளியீட்டாளர்	:- சுவைத்திரு. உதிம்யகம், 481 மார் வீதி யட்டக்களப்பு
அச்சுப்பதிவு	:- வணசிங்கா அச்சகம், 126/1 திருமலை வீதி. யட்டக்களப்பு
வெளியீட்டுத் திகதி	:- 02.03.2002. கம்தி
விலை	:- சாதாரண உதிம்பு ₹ 100.00 விசேட உதிம்பு ₹ 200.00
முதற்பதிப்பு	:- 02.03.2002

பதிப்புரிமையுடையது ஆயினும் இதில் உள்ள கட்டுரைகளை எமது அனுமதியுடன் எவரும் எடுத்தாளாலாம்

இந்தத் தொகுப்பு நூலில் கட்டுரைகள் வழங்கிய திருமலை சுந்தா, அகளங்கன், திருமதி அன்னலட்சுமி இராசதுரை, சண்முகலிங்கன், செங்கை ஆழியான், அமரர் நவாலியூர் சச்சிதானந்தன், யாழ்தாசன், பாணபத்திரன், ஓவியாமிர்தன், கண்மகேஸ்வரன், தினமுரசு அற்புதன் ஆகியோருக்கு திக்கவயல் தர்ம நன்றி செலுத்துகின்றார்

பொருளடக்கம்

தமிழ் இதழியலில் முன்று நகைச்சவை ஏடுகள்	01
சிரித்திரனும் நானும்	07
சிரித்திரனும் சுந்தரும்	11
தினமுரசு இராஜதந்திரியின் பார்வையில் சிரித்திரன் ஆசிரியர் சி. சிவஞானசுந்தரம்	19
சிந்தனைச்சிற்பி சிவஞானசுந்தரம்	21
சிந்தனை ஆற்றல்மிகு சிரித்திரன் ஆசிரியர்	26
சமுக ஞானி சிவஞானசுந்தரம்	30
தனித்துவமான கலைஞர் சிரித்திரன் சிவஞானசுந்தரம்	32
பொற்காலம் படைத்த கேவிச்சித்திரக் கலைஞர்	34
சிரித்திரன் சுந்தர் வாழ்கிறார்	37
சிரித்திரன் வளர்த்துவிட்ட இனிய எழுத்தாளர்கள்	39
நகைச்சவையின் பரிணாம வளர்ச்சி	41
நிலையான மனம் உனக்கு நிலையான புகழ் உனக்கு	43
அழியாத நினைவு தந்த அமரர்	44
உள் உணர்வுக் கார்ட்டூன்களால் தமிழ் மக்களைக் கவர்ந்தவர் சுந்தர்	47
தேசிய நூலகமும் சிரித்திரனும்	48
சிரித்திரன் சிவா அஞ்சலிக் கவிதை	49

பதிப்பாசிரியரின் சுருக்கவுரை

உலகில் நீண்டகால பெருமைக்கு உரியவர்கள் கலைஞர்களே. ஷேக்ஸ்பீயரும், கம்பரும் என்றும் உலகில் வாழ்பவர் அது போன்றே ஓவியங்களால் இந்தச் சமூதாயத்தின் சீர்கேடுகளைக் கீற்ற தந்தவர்கள் உலகு உள்ள வரை நிலைத்தோக தீருவர்.

குட்டிக்கதைகள் எழுதித் தீர்ந்த என்னை எனது பத்திரிகைக்கு எழுது என என்னையும் என்னைப் போன்ற பலரையும் மன்னனைக்குக் கொண்டு வந்த சீரித்திரன் சுந்தரைத் தாம் வாழும் காலத்தில் அவரால் வளர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் மறந்து விடமுடியாது; மறக்கவும் கூடாது. பதுளை ராகுலன் தொடங்கிக் குடாரப்பூர் சீவா வரை சீரித்திரனின் பரிணாம வளர்ச்சியைத் தொட்டவர்கள்!

அவர்களுடாகப் பல்வேறு கருத்துக்களை வழங்கியதுடன் அவர்களுடன் இணைந்து அவர் வழங்கிய சவாரித்தம்பர் மைனர் மச்சான், சீனித்தாத்தா, மிஸ்டர் & மிஸிஸ் டிமோ஫்ரன், பூமான், செல்லக்கிளி என்பனவும் மறக்க முடியாத பாத்திரப்படைப்புகள்.

இந்த கலைஞர் பிறந்த தீநக்தில் இறந்து போன மாமனிதர் அவர்கள் நீணனவாக வெளியிடப்படும் இந்த வெளியீடு இன்று (02.03.2003) கண்டியில்கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் அ.இராமன் தலைமையில் நடைபெறுகின்றது; அது மிகவும் பொருத்தமானதே.

சீரித்திரன் சுந்தர் ஆத்மாவுக்கு அறிஞர்களின் ஆரமான இத்தொகுப்புக் கட்டுரைகள் மிகச் சீறந்த ஏழாண்டு அஞ்சலியாகும் எனக்கூறி எனது சுருக்கவுரையை முடித்துக் கொள்கிறேன்.

தீக்கவயல். சி. தர்மதூஸ்வரீங்கம்
ஆசீரியர்; ‘கவிதேசம்’
‘கவைத்திரள்’

02.03.2003

தமிழ் இதழியலில் முன்று நகைச்சுவை ஏடுகள்

திக்கவயல் சி. தர்மகுலசிங்கம்

தமிழ் இதழியலில் நகைச்சுவை
ஒரு தனியான பகுதி. அதனை ஆராய்வதே
இப்பகுதி.

சமுத்தில் முன்று நகைச்சுவை
சஞ் சிகைகள் தமிழில் வெளி
வந்திருக்கின்றன. அவற்றில் “சிரித்தரன்”
“கலகலப்பு”, “கவைத்தரன்” என்னும்
முன்று சஞ் சிகைகளையுமே
ருநிப்பிடுகின்றேன். இச்சஞ்சிகைகள்
முறையே சிரித்திரன், சி. விவுஞானசுந்தரம்
இனுவில் தீசன், திக் கவயல் சி.
தர் மகு லசிங் கம் என் போரால்
வெளியிடப்பட்டன.

முதல் இரண்டு சஞ்சிகைகளும்
யாழ்ப்பாணத்திலிருந்தும், “கவைத்தரன்”
நகைச்சுவை ஏடு மட்டக்களையிலிருந்தும்,
வெளிவந்தன.

இந்த முன்று சஞ்சிகைகளும்
இப்போது வெளிவராவிட்டாலும்
நகைச் சுவைக் காக வெளிவந் த
இச்சஞ்சிகைகளை முன்வைத்தன.

இவற்றில் பெரிய சஞ்சிகை
சிரித்தரனே.

1963ஆம் ஆண்டில் வெளிவந்த
இச்சஞ்சிகை 1993ஆம் ஆண்டுவரையும்
வெளிவந்தது.

தமிழ்ச் சஞ்சிகைப் பரப்பில்
முதன் முதலில் நகைச் சுவைக் காக
வெளிவந்த சஞ்சிகை ஆனந்தவிகடனே.

இருப்பினும் காலப்போக்கில் அது ஒரு
இலக்கிய ஏடாகப் பரிணாமித்தது. எனவே
இன்று வெளிவரும் ஆனந்தவிகடன்
இலக்கியப்பரப்பில் நகைச் சுவையை
மாத்திரம் நம்பியிருக்கவில்லை.

மலேசியாவில் “கோமாளி” என
ஒரு நகைச்சுவை சஞ்சிகை வெளிவந்தது.
அது இப்போது வெளிவருவதில்லை.
மொத்தத்தில் இலங்கை நகைச்சுவைக்காக
சில சஞ்சிகைகளை வெளியிட்டதில்
கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது.
அந்தப் பங்களிப்பு தனிமனித முயற்சி
ஒன்றினால் கட்டியெழுப்பப்பட்டதே.
இதற்காக அரசாங்கப்பற்ற நிறுவனங்களோ
மற்றும் பணமுள்ள சக் திக் கோ
உதவியளிக்க முன்வரவில்லை. இதன்
தாக்கத்தை “சாந்த்திரன்”, “கலகலப்பு”
“கவைத்தரன்” ஆகிய சஞ்சிகைகள்
அனுபவித்தன.

“கலகலப்பு” என்ற சஞ்சிகை
ஒருசில இதழ்களையே வெளியிட்டது.
அதன் ஆசிரியர் இனுவில் தீசன் உலகம்
கூற்றியவர். வசதியிக்கவர், ஆயினும்
இச்சஞ்சிகையை ஒரு சில இதழ்களுடன்
மிறப்பட்டியது ஏமாற்றுமே.

யாழ் ப பாண் த திலிருந் து
வெளிவந்த “தமிழ்ரகசு” “விவேகி” போன்ற
சங்சுகைகளும் ஆரம்பத்தில் ஒருசில
பக் கங் களை நகைச் சுவைக் காக
தூக்கியிருந்தன.

எனது ஞாபகத்தில் “விவேகி”
என்ற இதழில் செங்கைஆயியான் எழுதிய
“ஆச் சி யைன் போக்தான்” என்ற
நகைச் சுவை நாவலே முதலில்
வெளிவந் தது. ஒரு நகைச் சுவை
இலக் கியத் தின் பரிணாமத்தை
இலங்கையில் வெளிக் காட்டியது
அந்தசிரியப்பு நாவலே.

இதன் பின்பு 1963ஆம்
ஆண்டிலே ஆரம்பிக்கப்பட “சிரித்தரன்”
நகைச்சுவை ஏடே கூமார் 33 வருடங்கள்

நகைச்சுவை உலகில் கோலோச்சியது.

அதன் ஆசிரியர் சி. சிவஞானசுந்தரம் அவருடன் பல்ளாண்டுகள் பழகிய ஒருமனிதன் என்றவகையில் இம்மனிதன் ஒரு மாமனிதன். அந்தகைய பட்டம் அவருக்குக் கிடைத் தது பொருத்தமான பட்டமே.

இவர் யாழ் ப் பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் கட்டடக் கலைஞராப் பம்பாய்க்குப் படிக்கச் சென்ற இவர் ‘கொஞ்ச’ ‘பினிட் ஸ்’ஆகிய பத்திரிகைகளில் கார்ட்டூனிஸ்டாக வாழ்ந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பிய அவர் நகைச்சுவை மூலம் தமிழ்ச் சமுதாயத்தை நயமாகக் கூட்டியமுப்ப சிரித்திரனை ஆரம்பித்தார். அப்போது அச்சுக்கலை வளர்ச்சியடையவில்லை.

இருப்பினும் தமக்குத் தெரிந்த பல்வேறு அச்சுக்கலை அனுபவத்துடன் கொட்டாஞ்சேனையில் இருந்து தமது சஞ்சிகையை நடாத்தினார்.

அந்த 1963ஆம் ஆண்டினிலே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சஞ்சிகையில் பிரபல எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுவர்க்கதை “சங்கதம் பிசாக்” மனதைவிட்டு அகலாத ஒன்று. அது நகைச்சுவை ஊடாகச் செல்கின்றது.

சிறுவர் கதைமன்னன் மாஸ்டர் சிவலிங் கம் “விண் ஆலககுத்தினிலே” என்றொரு நகைச்சுவைக் கதையை அங்கே எழுதினார். அதனைத் தொடர்ந்து “அம்மையப்பன்” கே. பாலச்சந்திரன், ச. ரா. ப. சாமா, திக்கவயல் தாரு, குடர்ப்பு சிவா என்போர் ஆரம்பகால எழுத்தாளர் படியலில் இடம்பிடித்துக் கொண்டனர்.

இவர் களின் நகைச்சுவைத் தனுக்குகள் பின்னாளில் மஜியிம் நாட்திய “கிதயம்பேசுக்கறது” இதழில் இலங்கைப் பயணக் கதையில் மறுபிரகரம்

செய்யப்பட்டது என்பதும் ஈழத் து நகைச்சுவைக்கலைக்குக் கிடைத்த வெற்றி என்றும் நான் கருதுகிறேன்.

கொழும்பில் வாழுக்கைச் செலவு அதிகரிக்கவே 1974ஆம் ஆண்டில் சிரித்திரன் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஹள்ள பிரவுண் வீதிக்கு நகர்ந்தது. இந்தக் காலகட்டத்தை சிரித்திரன் சஞ்சிகையின் இரண்டாவது காலகட்டமாகக் கருதலாம்.

இக் காலகட்டத் தீல் பல அழூர் வமான எழுத்தாளர்கள் தமது பங்களிப்பால் சிரித்திரனில் எழுத ஆரம்பித்தனர்.

அவர்களில் பாலச்சந்தரம்பிள்ளை என்ற சிறுக்கதை எழுத்தாளர் முக்கியமானவர். இவர் எழுதிய “ஒரு கல்ட்டிக்காகவே” என்ற சிறுக்கதை நகைச்சுவையினாடாக ஒரு நல்ல சிறுக்கதையை எப்படி நகர்ந்தலாம் என்பதை நன்கு விளக்கியுள்ளது.

இக்காலகட்டத்தில் சிரித்திரனில் வெளிவந்த “நடந்தாய் வாழ்” “வழக்கையாறு” என்ற நகைச்சுவைத் தொடர் நகைச்சுவைக்கலைக்கு நல்ல பரிமாணம் செய்த ஒரு நல்ல கதை.

புகைப்படங்களுடன் வந்த அந்த நகைச்சுவைக்கதை நகைச்சுவைக்கு நல்ல விருந்து. அதனைத் தொடர்ந்து வெளிவந்த “மயன்யூம்”, “கொத்துப்பிள்ளைதல்” நாவலும் நகைச்சுவை நவீனமும் செய்க்கை ஆயியாளின் நல்ல சாதனைகளே! இதனைத் தொடர்ந்து “இருத்தக்கால் அல்ல” என்ற பானிப்பின் நாவல் ஒன்றும் நயம்பெற வெளிவந்தது.

1980ஆம் ஆண்டுகளின்பின்பு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர் சிரித்திரனைச் சூழ்வதைக்காண முடியும். அவர்களின் ராதேயன் (யோகுத்தினம்) சுதாராஜ், கே.ஆர்.டேவிட், வடகோவை வரதாராஜன், மகிழ்வன், ராஜகம்ஶா, ரகுநாதன் போன்ற எழுத்தாளர்களையும் அங்கு

சந்திக்கமுடிவிற்கு.

1987ஆம் ஆண்டின்பின் சிரித்திரன் நகைச்சுவை தனது விழுச்சிக்காலத்தை எதிர்நோக்கவேண்டவந்தது.

அமைதி காக் கும் படையாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தபோது சிரித்திரன் ஆசிரியர் வீடு இனம்தெரியாதோரால் கொள்ளையடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த காலக்ட்ததில் விடுதலைப்புவிகளின் உதவியுடனேயே இச்சஞ்சிகை போராளிகளின் பேரேந்து பெருமைப்பட்டு வெளிவந்தது.

தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தட்டி யெழுப்பிய பல கருத்துக்கள் ஆழம்பகால சிரித்திரனில் வெளிவந்ததாக அவரே கூறியுள்ளார். இது ஆநாதம் பத்திரிகையில் பலிரங்கமாகவே வெளிவந்தது.

சிரித்திரன் சஞ்சிகை எவரையும் பின்பற்றாது தனித்துவச் சஞ்சிகையாக வெளிவந்தது. அதில் பரிமாணம் பெற்ற மிஸ்டா அண்ட மிஸ்டில் டாமோஷன், மருடி கேள்விபதில், சீனித்தாத்தா, கார்ட்டுன் போன்ற பகுதிகள் நெஞ்சைவிட்டு அகஸ்தவை.

கமார் 325 இதழ் களை வெளியிட்ட சிரித்திரன் சஞ்சிகை பாராட்டத்தக்கது. இதன் சில முக்கியமான ரசனைப் பகுதிகளைச் சுட்டிக்காட்டுவது பொருத்தம் உடையது.

மகுடி கேள்விபதில்கள்

தமிழ் உலகில் பல்வேறு கேள்வி, பதில்கள் வெளிவந்துள்ளன. தினகரவில் வெளிவந்த காளமேகம் சுதந்திரனில் எஸ்டிசிவராம் எழுதிய குழந்தீயர் பறில்கள் என்பனவே மகுடிக்கு முன் பிருந்த கேள்விபதில் இலக்கியங்கள். அதன்பின்பு வெளிவந்த மகுடியின் பதில்கள் புதிய பரிணாம எல்லைகளைத் தேடின. கேள்வி

பதிலில் அவை அம்புவில்லாய் நின்று சமூகத் துரோகிகளைத் தேடித்தேடித் தாக்கின. பின்பு புறப்பட்ட இடத்துக்கே நிறும்பி வந்தன. மீண்டும் அவை இலக்கு நோக்கிச்சொற்றன! அந்தக் கேள்வி பறிலில் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.

கேள்வி :- உலகில் எப்போது நாகரிகம் கெட்டது?

பதில் :- நாடற்றவர் என ஒரு பகுதியினர் உலகில் தோன்றியபோது.

கேள்வி :- சிரித்தமுகம் உடையவளைத் திருமனம் செய்தவனுக்கும் அழு முஞ்சியைத் திருமனம் செய்தவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில் :- ஒருவனுக்கு நித்தமும் பெளர்ன்றி, மற்றவனுக்கு நித்தமும் அமாவாசை.

கேள்வி :- நாட்டில் நிர்வாகம் சோரம் போனால்?

பதில் :- பொதுமக்கள் ஹாசு அடிப்பாக்கள் இருட்ட பிற்பொக்கர் அடிப்பான் எம்பிக்கள் “பல்டி” அடிப்பார்கள்.

கேள்வி :- மான் விழி ஏன் அழகாக இருக்கின்றது?

பதில் :-அது கண்ணிர்கு மூ புசுவதும் இல்லை.அதன் கண்ணில் பொறுமையும் இல்லை.

கேள்வி :- மனிதன் ஏதனைச் செய்ய மறந்து விட்டான்?

பதில் :- பறவையைக் கண்டு வீமானம் படைத்தவன், கவரிமானக் கண்டு மானத் துடன் வாழக்கற்றுக்கொள்ள வில்லைபே.

கேள்வி :- ஆயாசத் திரைப்படங்கள் பற்றி உமது கருத்து என்ன?

பதில் :- நாகரீகப் பெண்மணிகளிலும் நாகரீகமானது குறுகிய இடங்களை.

கேள்வி :- நாம் படைக்கும் பூர்த்தி இலக்கியத்தால் ஏன் மக்களுக்கு பூர்த்தி ஏற்படவில்லை?

பதில் :- புழுதிபாடாப் புத்தி ஜீவிகள் இலக்கிய விவசாயம் செய்தால் எப்படிப் பூர்த்தி பூக்கும்?

கேள்வி :- கெட்ட நண்பனின் சகவாசம் எப்படி இருக்கும்?


பதில் :- ஜூபான் மீது விழுந்த அனுகுண்டு கெட்ட நண்பனின் கூட்டுவிளைவு தமிப். இப்படிப்பல அவற்றில் மிஸ்டர் அண்ட மிஸில் டாமோட்ரன், மைனர் மச்சான், சீனித்தாத் தா, குதம் பல சித் தர், ஒய் யப்பஞ் கங்காணி போன்ற பல விடயத்தலைப்புகளின் கீழ் நகைச்சவைகள் அள்ளி வீசப்பட்டன.

இதில் சீனித்தாத்தா என்ற பகுதி சிரித்திரன் சிவாலின் விவேகமும், வரமும் கொண்ட பாத்திரம் என்றால் மிகையல்ல. சீனித்தாத்தா

சிரித்திரன் சுந்தர் எப்போதும் அடிமைத்தனத்துக்கோ, கோழைத்தனங்களுக்கோ தனது கேலிச்சிரித்திரன்களில் இடம்கொடுத்தது இல்லை. அது போன்று மேல்தட்டு வர்க்கத்தினர்களுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக விளங்கினார். சிரித்திரன் ஆசிரியரால் வடிவமைக்கப் பட்ட கேலிச்சித்திரங்களில் மிகவும் வயதுபோன பாத்திரம் சீனித்தாத்தா. அந்தப் பாத்திரம் ஒரு வளைந்த கைத்தடியுடன் செய்யும் வீதிரச் செயல்கள் சுந்தரின் விவேகத்துக்கு அடையாளச்சின்னங்கள்.

பஸ் நிலையத்தில் சீனித்தாத்தா நிற்கின்றார். அவரின் சட்டைப்பைக்கடில் இருந்து அவரின் பணப்பேசினை ஒரு ரயுடி எடுக்கின்றான். இதனைச் சாடுமாடையாகக் கடைக்கண்ணால் அவதானித்த சீனித்தாத்தா அவளின் கழுத்தைத் தனது வளைந்த தடியால் இழுப்பதுடன் அவனது முதக்கில் காலால் மிதிக்கின்றார்.

சீனித்தாத்தாவும் நவநாகர்களான பெண்ணும் பஸ் நிலையத்தில் நிற்கின்றன. அவளின் காதில் மின்னும் பெரிய வட்மான தோடு தூங்குகின்றது. தனது வளைந்த கைத் தடியை அந் தத் தோட்டில் தூக்கிவிட்டுச் சீனித்தாத்தா சிரிக்கின்றார். இதுவும் ஒரு கலாசாரப் பூர்த்தியே! இன்னொரு சித்திரத்தில் ஒருவன் கிடூ வேலிக்குத் துவாரம் போட்டு அவ்வீடில் பெண்பார்க்கிறான். இதனை அவதாளித்த சீனித்தாத்தா கிடூ வேலிக்கு உள்ளால் தனது கையை விட்டு அந்த வாலிபனுக்கு வயிற்றில் குத்துகின்றார். இந் தச் சீனித்தாத்தாவின் சாகசம் ஒன்றினைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.



கலாநிதி அண்ட பாலசிங்கம்

தனது 33 வருட இலக்கியப் பாதையிலே சிரித்திரன் வளர் தத எழுத்தாளர்களைத் தொகுத்து நோக்கில் அது ஒரு பெரும்படியலே. அம்மையப்பன், கே. பாலச்சந்திரன் மாஸ்டர் சிவலிங்கம், அந். கந்தசாமி, ச. ரா. ப. சர்மா, திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், பாலசுந்தம்பிள்ளை, செங்கைஆழியான், ராஜகம்சா, ராதேயன், கே.ஆர். டேவிட்சாதாராஜ், அகளங்தன், குடாப்புர் சிவா, கவிஞர் செ. குணரத்தினம் (அமிராதகழிப்பன்) கவிஞர் காசி ஆண்தன், கணமகேஸ்வரன் விஸ்வமடு மு. கங்கா, என். கே. ரகுநாதன், டானியல் இன்னும் பலர். இவர்களில் இன்று விடுதலைப்புவிகளின் தத்துவ ஆசிரியராக இருக்கும் அன்றன்

பாலசிங்கமும் அடங்குவார். தமிழில் அவர் பிரம்மஞானி என்ற பெயரில் பல தத்துவக்கட்டுரைகளைச் சிரித்திரனில் எழுதியுள்ளார். அவர் சிறந்த தமிழ் எழுத்தாளரும் கூட என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 1968ஆம் ஆண்டுகளில் சிரித்திரனின் ஆசிரியத் தலையங்கங்கள் பல அவராலேயே எழுதப்பட்டன. “கற்றோ கனத் துள்ள யாழ் பானத் தலே” யாழ்ப்பாணம் வயோதிபர் மடமா? என்ற ஆசிரியர் தலையங்கங்கள் அவரால் எழுதப்பட்டனவே! இச் சஞ்சிகையில் இவருடன் நானும் சில சிரித்திரன் சஞ்சிகைகளில் எதிரும் புதிருமாகச் சில தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளோம். இக்காலம் எனது இலக்கிய எழுத்துக்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலமாகும்.

தமிழ்த்தேசியவாதம்

வளர்ந்து வந்த தமிழ்த்தேசிய வாதத்துக்கு 1968ஆம் ஆண்டுகளில் இருந்து உருப்பிடியது சிரித்திரனே. அது ஒரு தனிமனித முயற்சியே. ஆயிரம் அரசியல் வாதிகள் தொண்டை கிளியக் கத்திச் சாதித்ததை விடக் கார் டீன் கலையால் அது தமிழ்த் தேசியத்துக்கு அதிகம் சாதித்தது என்றே நான் கருதுகின்றேன்.

சுவைத்திரவ்

மட்டக்களப்பில் இருந்து ஜெந்து வருடங்கள் ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை வெளிவந்தது. அதன் பெயர் கவைத்திரன். 1993ஆம் ஆண்டினிலே தொடங்கி 1999ல் தனது பயணத்தை அது முடித்துக் கொண்டது. இதன் ஆசிரியர் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம். சிரித்திரனின் எழுத்தாளராகவும், விற்பனையாளராகவும் கடமையாற்றிய அவர் (நான் தான்) சிரித்திரனின் பின்பு ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை தேவையென்பதற்காக இதனை வழிவைஷத்தான். பதிப்பாசிரியராகத் திரு. செ. குணரத் தினம் (அமிர் தகழியான்)

கடமையாற்றினார்.

ஒவியராக திரு. ஸ்ரீகோவிந்த் கடமையாற்றினார். இச் சஞ்சிகை 19 இதழ் கள் (1900) பிரதி களை வெளிப்பது. இது மட்டக்களப்பு பிராந்திய இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய சாதனையே கிழக்கில் வெளிவந்த ஒரே யொரு நகைச் சுவை இதழ் கவைத்திரனே. சிரித்திரன் சஞ்சிகையின் தளவுக்கு பின்பு தமிழ்மக்கள் மத்தியில் ஒரு சிரிப்புச் சஞ்சிகை வேண்டும் என்பதற்காக வழி வழைக்கப்பட சஞ்சிகையே சுவைத் திரவ். அது அமைப்பில் சிரித்திரனை ஒத்ததே! அது வெளியான காலத்தில் ஆயிரம் பிரதி களை மாதாமாதம் விற்பனை செய்து நீத்தது. இது எனக்கு ஒரு அபாரமான வெற்றியே! கார்ட்டீன் பகுதி, குறைக்குறுத் துக்கேள்வு, நாட்டுக்கருடன் பதில்கள் சிரிக்கதைகள், சிரிப்புமேனு, கவிதைகள், விமர்சனங்கள் என்பன இப்பகுதியில் இடம்பெற்றன. இச் சஞ்சிகை மூலம் பலர் கிழக்கில் தமது ஆரம்பகாலப்படைப்புக்களை நன்கு நிலைநாட்டியுள்ளனர். கல்லடி மூர்த்தி, மகுத்துக்கமத், மலர்ச்செல்வன், நிஜானா மஜீத் (இக்கிகொல்லவா) கண்மகேஸ்வரன், மட்டுங்கு முத்துழகு, வணவியிருவக் கவிராய், கல்லடி கதிர்காழு, செ. இராசதுரை (விபுலானந் ததாசன்) விஜயவாணி கஞ்சாஞ்சிக்குடிக் கமலன், வலவையிறவுக் கவிராய், கோட்டைமுனை வாகிட்டுத் தாஸ் கவிஞர் ஆர். தவராசா (பின்னாலில் அந்தாங்கம் ஆசிரியர்) என்போர் இவர் களில் சிலராகும். இதில் ஓவியர்களாகக் கடமையாற்றிய ஸ்ரீகோவிந்த அதிக அளவில் கார்ட்டீன் களை வரைந்துள்ளார். ஓவியர் விமலஞும் (மன்னார்) ஒரு இதழுக்குத் தனது ஓவியத்தை வரைந்துள்ளார்.

சுவைத் திரனில் வெளிவந்த நாட்டுக்கருடன் பதில்கள் ஒருவகையில் புதுமையான சிந்தனைக்கு வித்திட்டது. அதில் ஸிறூல் கேட்கப்பட்ட கேள்விகளும் கொடுக்கப்பட்ட பதில்களும் என்றும்

சிரிக்கக்கூடியவை. அதில் சில பகுதிகள் வருமாறு :-

கேள்வி :- அரசுக்குப் பிடித்த தமிழன்யா? பிடியாத தமிழன்யா?

பதில் :- பிடித்த தமிழன் முத்தையா முரளிதரன், பிடியாத தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

கேள்வி :- இவ்வகைத் தமிழ் பிரச்சனை தீருமா? கவிதையில் பதில் சொல்?

பதில் :- வடக்கென்பார், கிழக்கென்பார், மேற் கென் பார், தெற் கென் பார், இணப் பென் பார், பிரிப் பென் பார், நீப்பென்றால் திகைத்திடுவார்.

கவைத்திரளில் வெளிவந்த கொழும்பு டயறி என்ற பகுதி முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவைப் பகுதி. இப்பகுதி இந்நாட்டில் உள்ள மக்களின் காஷ்டங்களை நகைச்சுவை வடிவில் கொண்டுவந்தது. தமிழகத்தில் இருந்து வந்த சில ஏடுகளும் கொழும்பில் இருந்து வெளிவரும் தினகரன் நாளிதழும் மறுபிரசூம் செய்து கொள்வித்தன.

கலைஞர்களின் ரசனை கருதி அதில் சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்.

கொழும்பு டயறி

பாரானுமன்றம்

இவ் விடம் உறுப்பினராக வருவதற்கு இலங்கைக் குடியரசின் அரயசியலமைப்புத் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் எம்.பி.

வதிவிடம் வடக்குக்கிழக்கு! உறைவது மேற்குத் தெற்கும்.

அரசாங்க பிளாட்

வேலியடைக்க முடியாத பிரதேசம் திடியட்டர்

வர்க்கபேதம் இங்கும் உண்டு. காலம்மாக்ஸ் உயிர்பெற்றால் கவலை அடைவார்.

தராகு

நிறுத் தல் அளவைப் பரிசோதகர்க்கட்டு மாத்திரம் சரியாக எடைகாட்டும் கருவி!

லொட்ஜ்

உறவினர்கள், உறவினர்களைத் தேடும் இடம்.

இவ்வாறு பல .

வேறுவிடயங்கள்

கொழும்பு டயறி போன்ற மிகவும் பிரபலமாகச் சுவைத்திரளில் வெளிவந்த பகுதி ஜோப்பிய அகராதி. அதுபோன்று இது அழக்கூடிய இடமல்ல. இது சிரிக்க வேண்டிய இடம் எனச் சில பகுதிகளுடனும், சமுதாயத்தின் ஏற்றுத்தாழ்வுகளைக் காட்டும் குறைகூறிக்கு சேலன் என்ற பகுதியும் முக்கியமானது.

சிரிப்பு மேடை

சிரிப்புமேடை என்ற பகுதியில் டாக்டருடன் ஜோக்ஸ், வாடகை ஜோக்ஸ் எனப்பல்வேறு பகுதிகள் இடம்பெற்றன. இதனை நானே வடிவமைத்தேன்.

அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஏராளம் நகைச்சுவைச் சஞ்சிகைகள் வெளிவருவதும் மக்களை மகிழ்ச்சிக்கலில் அதன் ஆசிரியர்கள் கோகல்வர்களாக வாழ்வதும் உற்றுநோக்கத்தக்கது.

சுவைத்திரள் சிரித்திரளின் ஒரு மறுபிறவியே. நோக்கம் நகைச்சுவையே. சிரித் திரினைப் பற்றி அறியும் போது மேலதிகமாகச் சுவைத் திரினையும் சேர்த்துக்கொண்டோம்.

தமிழில் மீண் மீண் சில நகைச்சுவை ஏடுகள் வெளிவரவேண்டும் என்பதுவும், அதற்கு அரசு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதுவும் எது

சிருத்திரனும் நானும்

திருமலை சுந்தர்

சிரித்திரனை ஆழம்பித்ததில் இருந்து தரமான நகைச் சுவை பத்திரிகையாக நான் நினைத்து விரும்பிப் படித்தேன். என்னிடம் இயல்பாகவே வரும் நகைச் சுவை உணர்வு சிரித்திரனில் வித்தியா சமாகவே எழுத வேண்டும் என எனக்குக் கட்டளை போட்டது.

எந் தவித அறிமுகமும் இல்லாத சிரித்திரனில் எனது “நகைச் சுவை” கட்டுரைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கின. ஆனால் நான் எழுதியவை எல்லாவற் றையும் சிரித் திரன் பிரசுரிக்கவில்லை. ஜந்து கட்டுரைகள் அனுப்பினால் நான்குதான் வரும். நான் சளைக்கவில்லை. அனுப்பிக் கொண்டேயிருந்தேன்.

சிரித் திரனில் நான் எழுதியபோது எனக்கும் நண்பர்கள் சிலர் அறிமுகமானார்கள். இன்று திருகோணமலையில் வாழும் நண்பர் கவிஞர் பூநகரி மரியதாஸ் முக்கியமானவர். அவர் அப்போதும் சிரித்திரனில் புதுக்கவிதைக்களை எழுதி குவித்துக்கொண்டிருந்தார்.

இலங்கையில் வெளிவந்த இரண்டாவது “புதுக்கவிதை” தொகுதி “அறுவடை” கவிஞர் பூநகரி மரியதாஸினுடையது. விலை 50 சதம்.

நண் பர் திக் கவயல் தர்மகுலசிங்கம் அடுத்தவர். அவரது கட்டுரைகள் துணுக்குகள் சிரித்திர

னில் வெளிவந்து கொண்டிருந்தன. முகமறியாத நண் பராக் அவர் எனக்கிருந்தார். அவரது ஆங்கில அறிவு பல மொழிபெயர்ப்புக்களை சிரித்திரனில் தந்து கொண்டிருந்தது. திருகோணமலைக்கு கு தனது தொழில்நியித்தம் அவர் வந்தபோது இரண் டு வருடங்கள் என நினைக்கின்றேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றோம். அன்று இவரிடம் நிரம் பிவழிந்த சஞ்சிகை வெளியிடவேண்டும் என்ற உணர்வு இன்று “கவைத்திரன்” மூலம் நிறைவு பெறுவது நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. நான் சுவைத்திரனை சிரித்திரனாகவே பார்க்கின்றேன்.

சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் ஜயாவின் இடத்தில் திக்கவயல் தர் மகுல சிங் கம் நிற்பதை பார்க்கின்றேன். சுந்தர் ஜயாவின் அரவணைப்பின்போது பிடித்த நாம் அவர் நினைவில் துணியாத ஒரு காரியத்தை துணிந்து நடத்தும் திக்கவயலாரின் அசட்டுத்துணிவை வியப்பாகவே பார்க்கின்றேன். “கவைத்திரன்” நல்லதொரு இடத்தை மட்டுமல்ல நட்ப்படுத்தாத சிரித்திரன் சஞ்சிகையின் இடத்தை நிரப்பிமல்ல மலைபோல நம்புகின்றேன். சிரித்திரன் ஜயாவின் இழப்பு இழப்பாக கருதாமல் இருக்க ஜயா உயிருடன் இருப்பது போலவே சுவைத்திரனை பார்க்க கும் போது எனக்கு தென்படுகின்றது.

புநகரிமரியதாஸ் திக்கவயல் தர் மகுல சிங் கம் போன் ஞோர் மட்டுமல்ல சிரித்திரன் ஜயா இன்றும் பலரை எனக்கு சிநேகிதமாக்கினார். அவர்களில் ஒருவர் நந்தினிசேவியர். நந்தினிசேவியரை சிரித்திரன் கதைகள் மூலமே நான் தெரிந்துகொண்டவன். நேரில் பார்த்து பேசி எந்தவித நட்பும்

அற்றவன். ஆனால் நாட்டிலே ஏற்பட்ட அன்ததம் காரணமாக புகவிடம் தேடி திருகோணமலைக்கு நந்தினிசேவியர் வந்தபோது அவராகவே தன்னை என்னிடம் இனங்காட்டியபோது உண்மையில் உடனே என்னெஞ்சில் நிறைந்திருந்தவர் சிரித்திரன் ஜயா தான்.

சிரித்திரன் மூலமே நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று நந்தினிசேவியர் கூறியபோது அதே சிரித்திரன் தான் உங்களைபும் எனக்கு தெரியவைத்தது என்று நான் சொல்லாமல் “எல்லாமே நாம் சீரித்திரனால் தான் சீரேக்கிதம் ஆனவர்கள்” என அவருக்கு நான் சொன்னது இப்போதும் பக்ஷமையாக இருக்கின்றது.

“நந்தினிசேவியர்” சாதாரணமானவர் அல்ல. நிறைய யோசித்து “குறிஞ்சீலர்” போல் பூக்கும் இத்தை சேர்ந்தவர். எழுதுவது குறைவென்றாலும் அதை நிறைவாக செய்யவேண்டும் என்ற ஆசை கொண்டவர். அவரது அயல்கிராமத்தவர்கள் சிறுக்கைத்த தொகுதி படித்தப்பார்த்தால் தெரியும். கவிஞர் செ. குணரெத்தினம் என்ற இனிய நன்பனையும் இனங்காட்டியவர் சிரித்திரன் குந்தர் ஜயா தான். முகப்பழக்கம் இல்லாமல் பெயரை மட்டுமே தெரிந்து எதுவித கடிதபோக்குவரத்துக்களும் இன்றி இவருடன் நட்புடன் இருக்க சிரித்திரனே காரணம். அண்மையில் நடந்த கல்வி, கலாசார அமைச்சின் புத்தக வெளியீடுகளின்போது அவரின் வாயாலேயே என்றீது அவர் கொண்ட நட்பைப் புரிந்து கொண்டேன்.

‘திருகோணமலை என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் திருமலை குந்தர்

ஜயாதான்’ உங்கள் நினைவோடுதான் இங்க வந்தேன் என என்னிடம் கவிஞர் செ. குணரெத்தினம் கூறியபோது உண்மையில் மாணசீகமாக “குந்தர்” ஜயாவுக்கே நன்றி கூறினேன். சிரித் திரின் என்று சஞ்சிகை இல்லாவிட்டால் இந்நட்பு எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்?

இன்னும் என் நினைவில் சிரித் திரின் மூலம் மனதில் இடம்பிடித்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் நான் நன்றாக மனம்விட்டு பழகிய இனியவர் ஒருவர். அவர் நண்பர் கே. ஆர். டேவிட். என்னை விட வயதில் முத்தவர் ஆனாலும் சகோதரனுக்கு சகோதரனாக நன்பனாக உண்டு, உறங்கிப் பழகியவர்.

என் சிறுக்கைத்தகளை ஆழமாக விரிசித்தவர் என்னை அடிக்கடி சுயவிமர்சனத் திற்கு உள்ளடக்க கியவர். இவரின் உதவியால் தான் எனது முதல் சிறுக்கைத் தொகுதி “வேள்வி” 1976ல் சிரித் திரின் வெளியீடு என்ற முத்திரையுடன் வெளிவந்தது.

பாடசாலை லீவின்போது திருகோணமலையில் இருந்து தன் ஊரான ஆணக்கோட்டைக்கு கே. ஆர். டேவிட் போவது வழக்கம். ஆனால் அவரை வீட்டில் சந்திக்க முடியாது. ஜயாவின் “சிரித்திரன்” அலுவலகத்திலேயே காணலாம். இப்படி ஒரு லீவின்போது அங்கு போன்போது என்னைப் பற்றி சிரித்திரன் ஜயா விசாரித்தாராம்.

“குந்தர்” சிரித் திரினில் நிறைய எழுதி இருக்கிறார். அவரின் கதைகளை எங்கள் வெளியிடாக போட்டால் என்ன என் கே. ஆர்.

டேவிட் அவர்களிடம் கேட்டாராம்.

அதற்கென்ன இவ்வாரமே ஒழுங்கு பண்ணுகின் றேன் என்ற டேவிட் அவர்கள் உடன் திருகோணமலைக்கு இச் செய்தியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

எனக் கோ ஆச் சரியம், என்மேல் என்னைப் புற்றி எதுவுமே அறியாத சிரித்திரன் ஜயா ஏன் இத்தனை ஆர்வம் கொண்டார்? தன் எழுத்துக்கு கிடைத்த மரியாதை போல தன் சொந்த சுயலாபங் கணையும் விட்டு உடன் ஏன் திரு. கே. ஆர் டேவிட் அவர்கள் வந்தார்கள்? மகிழ் ச் சியின் எல்லைக்கே நான் போய்விட்டேன்.

அன்று எழுத தெரிந்திருந்ததே ஒழிய புத்தகம் போடும் அளவுக்கு என்னிடம் பண்மோ அல்லது புத்தக அனுபவமோ கிடையாது.

கதைகளை மட்டுமே கொடுத்தேன். சில கதைகள் சிரித்திரனில் வெளிவராதவை. என்னை மேலும் அதிசயத்திற்கு உள்ளாகும் படி என் புத்தக கற்பனையைவிட மிகமேலாக புத்தகத்தை சிரித்திரன் ஜயாவும், திரு. கே. ஆர். டேவிட் அவர்களும் செய்து தந்திருந்தார்கள். சிரித்திரன் வாழ்த்தோடு அவரின் பிரதிநிதியாக திரு. கே. ஆர். டேவிட் அவர்களே புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். புத்தகவாயிலாக இலக்கிய உலகில் தடம்பதிக்க முதல் அடிடேத்து வைத்தவர் யார் என்பது நான் சொல்லியா உங்களுக்குத் தெரியவேண்டும். அந்த மனிதனேயும் மிகக் சிரித்திரன் ஜயாவை நேரிலே

கண்டுபோசி மகிழ்ந்தது.

இல்லை . . . ஒரே ஒருநாள் அதுவும் பத்துநிமிடங்கள் மட்டுமே. எனது தந்தையின் “அந்தயீட்டு” கிரியையினை அவர் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தில் செய்யவேண்டும் என் பதந்தாக ஒரு நண்பருடன் மோட்டார்சைக்கிளில் சென்றிருந்தேன். அடுத்தநாள் மதியத்திற்கு வீடு திரும்பவேண்டும்.

மைம்மல் பொழுதொன்றில் அவரின் அலுவலகத்திற்கு போனேன். என்னை தெரிகிறதா ஜயா என்றேன் . . . என்னை மேலும் கீழும் பார்த்தவர் தெரியாது? என்றார். தன் துணைவியாரை அழைத் தார். அவரிடம் என்னை தெரியுமா என்று கேட்டார்.

அந்த அம்மையார் என்னைப் பார்த்தார். என்ன சுந்தரரைத் தெரியாதா என்றார் “சுந்தரா வா? மகனே என என்னை அணைத்துக் கொண்டார். ஜயாவின் ஞாபக சக்தியை மீறி சிரித்திரனில் வெளிவந்த எனது புகைப்படத்தை மட்டுமே நினைவில் வைத்து என்னைக் கண்டுபிடித்த சிரித்திரன் அம்மையாரை நான் என்னவென்று சொல்வது?

“சாத்திரன்” வெளிவர ஜயாவின் உந்து அவரின் துணைவியார்தான் என்பதை உடன் புரிந்தும் கொண்டேன். கூடச் சுட தேனீ வந்தது. நின்று சாப்பிட்டு நாளை போகலாம் என்று அன்பான அழைப்பு அந்த அம்மையாரிடம் இருந்து என் நிலையை விளக்கி உடன்புறப்பட்டு விட்டேன். ஆனால் . . . இன்று அந்த வருத்தம் மேலோங்கி நிற்பதை உணர்கின்றேன். அவர்களோடு அந்த அன் பான குடும் பத் துடன் ஓரிருநாட்களாவது நின்றிருக்கலாமே

என்று என்ன செய்வது?

திக்குவல்லைக்கமால், அன்பு ஜலகர்ஷி, ராதேயம், குமார்தனபால், டானியல் அன்றனி, ஜெகநாதன், அகளங்கன் இப்படிப் பலரை அறிய சிரித்திரன் தான் காரணம்.


“நகைச்சுவை சீபிபதற்காகவல்ல சீந்துக்கக் கூடியதாகவும் கிருக் கவேண்டும்” என்ற குறிக் கோருடன் ஜீயா தீட்டிய “கருத்துப்படங்கள்” அன்றையவாழ்வின் அவலங்களை எடுத்துக்காட்டின. பெரியநாவல் ஒன்று செய்யமுடியாத தாக்கத்தை ஜீயாவின் சிறிய கருத்துப்படமொன்று ஏற்படுத்தியது. தனிக்கோடுகளில் மனிதர்களின் மனதை எங்கள் முன் நிறுத்தியவர். எழுத்துரு கொடுக்க தவியாய் தவிக்கும் எமது பேனாமுனையைவிட அவரின் தூரிகை எத்தனையோ கவிதைகளை ஆழமாக கோடிட்டுக் காட்டியது.

அந்த அற்புத கலைஞர் அவரோடு இத்தனை தொடர்பிருந்தும் சேர்ந்து பழகவில் லையே என நினைக்கும்போது . . . நானும் அவரிடம் இந்த அதிசயம் காட்டும் சித்திரகோடுகளின் நீள அகலங்களை அளந்து . . . கண்ணாதான் கடைசிவழி.

என் எழுத்து உள்ளவரை என்பேனா
முனையில்
கிருந்து அவர் உருண்டு கொண்டே
கிருப்பார். அவர் நாம் என்றும் என்
பேனாமுனையில்...



கந்தர் கீறிய மெலோகந் தலங்டனா



எண்ணையில் கலப்பிடம் செய்தால்

சீரித்திரனும் சுந்தரம்

செங்கைஆழியான்



1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்ச் சஞ்சிகை உலகத்துக்குப் புதுமை சேர்ப்பதாகவும், ஈழத்தமிழகத்திற்குப் பெருமை கூட்டுவதாகவும் சிரித்திரன் சஞ்சிகையின் உதயம் நிகழ்ந்தபோது தமிழுலகம் தன்னை ஒரு கணம் சிலிருத்துக்கொண்டது. தமிழுலகிற்குச் சவாரித் தம் பர் கார்ட் டீன் மூலம் தினகரனுடாக ஏற்கனவே நன்கு அறிமுகமான சி. சிவநானசந்தரம் என்ற சந்தர் அதன் ஆசிரியராக விளங்கியமை குறைஅழியளோடு மரித்துவிட்ட நல்ல பல சஞ்சிகைகளின் வர்லாறு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதென்று நம்பிக்கையைத் தந் தது. அந்த நம் பிக்கை வீண்போகவில்லை.

சிரித்திரன் தனது இலக்கிய யாத்திரையை எதுவிதமான இடையூறுமின்றி இந்திய அமைத்திப்படை 1987ல் ஈழத்து மண்ணில் தன் பாதங்களை வலுவாக அழுத்தும் வரை ஆரோக்கியமாகவும் துணிவோடும் தொடர்ந்தது. இந்திய அமைத்தியடையின் அன்றை அனுமதியுடன் இந்த மண்ணில் சஞ்சிகையை வெளியிட சுந்தரின் தன்மாளம் இடம்தரவில்லை. இந்த 21ஆம் ஆண்டுகளில் முன்று நான்கு இதழ்கள் தலைக்க முடியாத காரணங்களால் வெளிவராது போயிற்று. சிரித்திரன் சுந்தர் என்ற ஆளுமை கொண்ட தனிமனிதனின் சஞ்சிகை. அவருடைய மறைவுடன் அச்சஞ்சிகை மறைந்து போனமை தவிர்க்க முடியாத இயல்பு நிலைதான் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். சிரித்திரன்

32 பக் கங் களில் குறைந் தது 16 பக் கங் களில் சுந் தரின் கைவண்ணப்படைப்புக்கள் பலவேறு வடிவங்களில் பல்வேறு புனைபெயர்களில் நிறைந் திருக் கும். சுந் தரின் கார்ட் டீன் கணுக் காகவும் அவரது நகைச்கவைப் பகுதிகளுக்காகவும் விற்பனையாகிய பத்திரிகை சிரித்திரன் என்ற உண்மையை ஈழத்தமிழகத்தில் அனைவரும் தெரிந்திருந்தனர். அதனால் ஆசிரியருக்கு கக்கீனம் ஏற்பட்ட காலங்களில் சஞ்சிகை இதழ் வெளிவரவில்லை அல்லது தாமதப்பட்டது. 1971களில் சிரித்திரன் கொழும் புப் பணி மனையை யாற்பாணத்திற்கு மாற்றிக்கொண்டபோது மூன்றிதழ்கள் வெளிவராது போயின்.

1990களில் இந் திய இராணுவத்தினரின் வெளியேற்றத்துடன் சிரித்திரன் மீண்டும் வெளிவரத்தொடங்கி 1995இன் மாபெரும் இடப்பெயர்வு வரை வெளிவைந் தது. எனினும் அக் கால கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வெளிவரவில்லை. காரணங்களில் மிகமுக்கியமானது சுந்தரின் வலக்கரம் செயலற் றுப் போனமை. கார்ட் டீன் உலகிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக அமைந்தது. இடக்கரத்தால் அந்த மாமனிதா தன் எண்ணக் கருக்களுக்கு ஒவிய வடிவம் தரமுயன்றார் என்பது சிரித்திரனின் நிறைவு இதழ் களில்

காணமுடிந்தது எவ்வாறுபயினும் சிரித்திரனின் முழுஆயுட்காலமென 28 ஆண்டுகளையே கருதலாம். சிரித்திரனின் அஞ்ஞானவாச காலத்தையும் சேர்க்கில் சிரித்திரனின் அகவை 32 ஆக விரியும். எனது கணிப்பிடின்படி எல்லாமாக 318 சிரித்திரன் இதழ்கள் வெளிவந்துள்ளன. அவை சஞ்சிகை உலகில் மட்டுமென்று கார்ட்டீன் துறையிலும் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளன.

சிரித்திரன் என்ற சஞ்சிகை சுந்தர் என்ற தனிமனிதன் தனது துணைவி திருமதி கோகிலம் என்ற மாதரசியுடன் இணைந்து நடத்திய சஞ்சிகை. ஆசிரியர், ஓவியர், புருஷர்டர், விளம்பரம் சேகரிப்பவர், விணியோகத்தர் முதலான பல்வேறு பணிகளையும் பதவிகளையும் சுந்தர் தனித்துச் செய்து ஒய்வில்லாத உறையின் விளைவாக ஒவ்வொரு மாதமும் சிரித்திரன் வெளிவந்தது அந்த மனிதரின் உறையின் பயனாக ஒவ்வொரு மாதமும் எண்ணற்ற வாசக்கள் சிரித்தனர்! சிறித்தனர்.

சிரித்திரன் ஆசிரியர் சுந்தரன் நான் முதலாக 1966 ஆம் ஆண்டு கொழும் புப்பல் கலைக் கழகத் தீன் உதவி விரிவரையாளராக இருந்தகாலத்தில் சுந்தரின் வாராதிதழின் பணிமனையில் அதன் துணை ஆசிரியராக விளங்கிய சங்கால் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டேன். சுந்தரின் படைப்புக்களை ஏற்கனவே கவைத்து வியந்தவன். கந்தரை ஆவல் ததும்ப ஏறிட்டேன். தீட்சன்யமும் கலைத் துவமும் நிரம்பிய விழிகள் முக்குக் கண்ணாடியுள் புதையண்டு மிளிர்ந்தன. ஏறிட்ட நெற்றி அவரது ஞானவிலாசத்தைச் கட்டியது. மெலிந்து உயர்ந்த அவரது தோற்றம் பார்ப்போரை அவர் மீது பற்றுக் கொள்ளவைக்கும் பாங் கானது. தான் வரித்த இலட்சியத்திற்காக வகித்த பதவிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் கைவிட்டு வெறும் திறன், முயற்சி, நம்பிக்கை என்பவையிற்கினி மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களின் உயர்விற்காகப் புதுமையான

வழியில் பணிபுரிய வந்திருக்கும் அவரை முதல் சந்திப்பில் நான் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பது எனக்கு இன்றும் புனராகின் நிறுத்து. அவர் எண்ணியிருந்தால் இலக்கையின் மிகப்பெரிய கட்டடக்கலைஞராக வந்து வாழ்க்கையின் சுகபோகங்களை எல்லாம் சுகித்து வெறும் சிவஞானக்நந்தரமாக மரித்திரிக்க முடியும். ஆனால் அவர் அவை அனைத்தையும் தட்டிவிட்டு இலட்சியத்தியாகவேள்வி ஒன்றில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட மேதாவித் தனத்தின் விள்லூருப்பதினை நான் கொழும்பில் அவரை முதலில் சுந்தித்தபோது உணர்ந்து கொள்ளவில்லை. 1971களில் சிரித்திரன் பணிமனை யாழ்ப்பாணத்திற்கு மாறியபோது, தன் குடும்பத்தாருடன் சுந்தர் நான் வசிக் கும் பிறவுண் வீதிக்கு இடம் பெயர்ந்து குடியேறியபோது அவருக்கும் எனக்குமிடையிலான இலக்கிய உறவு வலுவடைந்தது. அவருடைய ஆற்றலையும் வரையறுக்க முடியாத அறிவுத்திறனையும் புரிந்துகொண்டேன். அவருடைய மேதாவி விள்லூருப்பத்தினைக் கண்டு வியப்படைந்தேன்.

சிரித்திரன் என்படைப்புகளுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுத்தது. சுந்தரை நாலும் சிரித்திரன் என்னையும் நன்கு பயன்படுத்திக்கொண்டோம். விவேகி சஞ்சிகையில் முதல் முதலாக வெளிவந்து பின்னர் நாலுருப்பெற்ற “ஆச்சி பயணம் போகிறாள்” என்ற எனது நகைச்கவைத் தொடர் சிரித்திரவில் மீளவும் பிரசுரமாகியது. அதுவைத் தொடர்ந்து “மயன்பும்” (பிரஸயம் என்ற எனது நாவல்) “கொத்துமின் காதல்”, கங்கைக் கரையோரம்”, “வாழி நீ வழுக்க்யாறு” முதலான நாவல்களும் குறுநாவல்களும் சிரித்தரனில் வெளியாகின். வெவல் வேறு புனரைப்பெயர் களில் சீறுக்கைத்தகளையும் சிரித்திரவில் எழுதினேன். எனது வாசகப் பரப்பை விரிவாக்கிய பெருமை சிரித்திரனுக்குமரியது என்பது நினைவிலிருந்து அழியவில்லை. சுந்தரின் மனைவியார் கோகிலம் அவர்களால் தெரிவி

செய்யப்படும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பலகாலம் நான் திருத்தி புதுப்பித்துக் கொடுத்துள்ளேன் என்ற இலக்கிய உணவுமையை இங்கு சொல்லியே ஆகவேண்டும். யாழ்ப்பானத் திறஞ்சுச் சிரித் திரின் வந் ததன் பின்னர் புதைகதைத்துறையில் சிரித்திரின் முக்கிய கவனமும் பங்களிப்பும் செய்தமைக்கு நானும் ராதேயனும் வெவ் வேறு காலகட்டங்களில் ஆலோசனை கூறித்துவைன் நின்றுள்ளோம் என்பதும் ஒழிக்கக்கூடிய சங்கதியைன்று. என்னுடைய நான்கு நூல்கள் சிரித்திரின் பிரசுரம் என்ற முத்திரையைத் தாங்கி வெளிவிவந்துள்ளன. அலைகடல்தான் ஓயாதோ? சித்திரா போன்றை, நடந்தாய் வாழிவழக்கியாறு, முற்றந்து ஏற்றுப்பனை ஆகிய நூல்களே அவையாம்.

ஙங்களது இலக்கிய உறவில் விரிசலைச் சுற்று ஏற்படுத்திய இரண்டு நிகழ்ச்சிகள் நினைவில் அறியாதுள்ளன.

1973இன் பிற்கூற்றில் நான் எழுதிய அலையின்கீதம் என்ற தொடர் நாவல் ஒன்றினைச் சிரித் திரினில் வெளியிடுவதற்காக சுந்தர் விரும்பி வாங்கிக் கொண்டார். அந்த நாவலை பிரசுரமாகத் நிலையில் சிரித்திரின் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த கவிதை எழுதும் சண்டியன் ஒருவர் வாசிக்க நேர்ந்தது. “கிந்த நாவலை சிரித்திரினில் வெளியிட்டால் சந்தயில் வைத் து சிரித்திரைக் கொலூத்துவேன்” என அறைகளை விடுத்தார். இந்தவிடத்தில் தான் சுந்தரின் துணிவே துணையில் எனக்கு ஜூப்பாடு எழுகின்றது. சுந்தரும் அவர் துணைவியாரும் திக் கு முக் காடிப் போனார்கள், “அதைவும் ஒழியான்” என்று என்னைச் சமாதானப்படுத்தியமை இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்த இரு நிகழ்ச்சிகளைத் தவிர எனக்கும் சிரித்திரின் குடும்பத்திற்கு மிடையிலான இலக்கிய உறவில் என்றும் கருத்துவேந்றுமையோ கோபதாபமோ இருந்ததில்லை.

சிரித்திரனை வெறுமனே ஓர் இலக்கிய சஞ்சிகை என்று குறியிக் கு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. சுந்தரின் அமுகு நகைச் சித்திரங்கள், ஆண்நீத்து துணுக்குகள், இஸ்ப் புநில்கள், ஈடல்லாக் கதைகள், உள்ள மகிழ்கவிகள் என்பவற்றினைக் கொண்டு தமிழ்க் காட்டுன் சஞ்சிகை என வருயாறுத்துக்கொண்டால் அதுவும் சிரித்திரின் பற்றிய மதிப்பீட்டிற்கு முழுமையாகாது. சிரித்திரின் ஓர் அரசியற் சஞ்சிகை சிரித்திரின் ஒரு சமூகச் சஞ்சிகை, சிரித்திரின் ஒரு பொருளாதாரச் சஞ்சிகை, சிரித்திரின் ஓர் இலக்கியச் சஞ்சிகை, ஆம் சிரித்திரின் அரசியற் சமூக பொருளாதார இலக்கியச் சஞ்சிகை.

சுந்தரின் சிரித்திரின் சஞ்சிகையின் அரசியற் சமூக பொருளாதார இலக்கிய முக்கியத்துவத்தின் வரலாற்றினை நோக்குவோம்.

1) 1963இலிருந்து 1995 வரையிலான 32 வருட காலகட்டத்தில் 28 ஆண்டுகள் சிரித்திரின் சஞ்சிகை 318 இதழ்களாக வெளிவந்தது. தமிழில் வெளிவந்த ஒரேயொரு காட்டுன் சஞ்சிகை தமிழ்க்கும் நல்ல வுலகில் இதுவொன்றே என்ற பெருமைக்குரியது.

2) ஆரம்பத்திலிருந்து 1970 ஆவணி மாதம் வரை சிரித் திரின் பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுதந்திரன் அச்சக்கத்தில் அச்சிடப்பட்டது. 1970 புரட்டாதியிலிருந்து டாம் வீதியிலுள்ள குமரன் அச்சக்கத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. கொழும்பில் அச்சிடப்பட்ட போது சிரித்திரினின் பணிமனை சென்பெண்டிக்கல் வீதியில் இருந்துள்ளது. 1971 ஏப்ரல் மாதம் வரையில் குமரன் அச்சக்கமே சிரித் திரினை அச்சிடப்பட்ட வழங்கியுள்ளது. 1971 யூன் மாதம் சிரித்திரின் 67, பிறவுன் வீதி, யாழ்ப்பானத்திற்கு மாறியதும் ஸீலங்கா அச்சக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 1971 நவம்பர் மாதத்திலிருந்து சிரித்திரினுக்குச் சொந்துமான கவின் அச்சக்கத்தில் அச்சாகத்

தொடங்கியது. 1974 ஆற்பத்தில் பிறவன் வீதியிலிருந்த பணிமனை நாவலர் வீதிக்கு மாறியது பின்னால் காங்கேசன்துறையிலுள்ள சொந்த வளவிற்கும் கட்டிடத்திற்கும் மாறியது. இந்திய இராணுவத்தினால் சேதமாக்கப்படும் வரை 1987 வரை இவ்விடத் திலிருந்தே சிரித் திரன் வெளிவந்துள்ளது. 1990 களில் இருந்து தமிழ் விடுதலைப்படிகளின் ஆதரவுடன் அவர்களுக்குரிய அச்சக்தத்தில் அங்ஸிப்பட்டு வெளிவந்துள்ளது. 1995 இடப்பெயர்வுடன் சிரித்திரன் சஞ்சிகை தன் பணியினை முடித்துக் கொண்டது. மாற்பாணத்தி விருந்து சுந்தர் குடும்பம் அவர்களின் பிறந்தவரான கருவெட்டிக்கு மாறியது. அங்கு தன் சொந்த மண்ணில் 3.3.1996இல் சிரித்திரன் சுந்தர் காலமானார்.

3) சிரித்திரன் சஞ்சிகையில் அரைப்பங்கு விடயங்கள் சுந்தரின் கைவண்ணமாகும். கார்ட்டுன்கள், நகைச்சுவைப் பகுதிகள், நிலைக்கண்ணாடு (ஆசிரிய தலையங்கம்), மருடி (கேள்வி பதில்), சிரித்திரன் அகராதி, முன்சிரிப்பு (முதற்பக்க நகைச்சுவைத் தணுக்குகள்), பின்சிரிப்பு, கதைத்தேன் (குட்டிக் கதைகள்) முதலானவை அவர் படைப்புக்களாகச் சிறுப்புத்தந்தன. சுந்தர், மயன், பாணன், அழிமதுரம், ஜோக்கிருட்டஸ், சிவா, சிவாஜி, மருடி, தேனுகா முதலான பல்வேறு புனைப்பெயர்களில் அவரது படைப்புக்கள் இடம்பெற்றன. அவரது புகழ் பெற்ற கார்ட்டுன்களின் பாத்திரங்களான சவாரித் தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில்வாகனத்தார், மிலில் டா மோ தரன் என் பவர் களோடு யாழ்ப்பாணத்தின் பலவேறு மாந்தர்களும் கருத்தோயியாங்களாகவும் சமூகத்தின் வகைமாதிரிப் பிரதிநிதிகளாகவும் தோன்றிச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துனர்.

4) கார்ட்டுன்களுக்கு அப்பால் சிரித்திரனின் முக்கியமான பகுதியாகவும் பலரைக் கவர்ந்ததாகவும் மருடி என்ற கேள்வி பதில் அமைந்தது. வாசகர்களின் வினாக்களுக்கு சுந்தர் வழங்கிய நகைச்சுவைப் பதில்கள்

சாதாரணமானவையெல்ல என்பதை மகுடியை வாசித்தவர்கள் உணர்வர். எவ்வரும் பின்பற்றாத தனித்துவமான சிந்தனைச் சிதற விட கள் அவர் பதில் களில் தொக்கிறின்றன. மகுடியின் பதில்தரும் முறையைப் பின்பற்றிப் பலர் இன்று முயன்று வருகின்றார்கள்.

5) சிரித்திரன் குட்டிக்கதைகளுக்குத் தனித்துவமான பரிமாணம் ஒன்றினைத் தந் துள் எது. ஆரம் பதி திலிருந்து “மாத்திரைக்கதைகள்” என்ற தலைப்பில் காசிசுனந்தன் தொடந்து குட்டிக்கதைகள் எழுதி வந்த தார். அவரின் இந்திய இடப்பெயர்ச்சி அம்முயற்சிக்குத் தடையாக அவ்விடத்தை “கதைத் தேன்” என்ற தலைப்பில் தேனுகா புனைப்பெயரில் சுந்தர் நிறைவு செய்துவந்தார். கருத்தாழிக்க செய்திகளை அவர் குட்டிக்கதைகளாக்கி மாதாமாதும் வழங்கிவந்துள்ளார்.

6) சிரித்திரன் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்திருக்கின்ற பங்களிப்பு தனித்து ஆராய்ப்பு வேண்டியது. 1971இன் பின்னால் சிரித்திரனின் ஓல்வொரு ஈழத்தின் மனியான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் பிரபலமான எழுத்தாளர் களிலிருந்து சிரித்திரன் மூலம் சிறுகதைத்துறைக்கு வந்த பலரும் சிரித்திரனில் சிறுகதைகள் எழுதியுள்ளனர். என். எஸ். எம். ராமையா, செங்கை ஆழியான், தெளிவுத்தை ஜோசப், என். அகஸ்தியர், கணகசெந்திலநூதன், நெல்லை க. பேரன், து. வைத்திலிங்கம், க. பாலகந்தரம், கதாராஜ், கே. ஆர். டெவிட், திக்குவல்லை குமால், அப்சீசி மகாலிங்கம் முதலான ஈழத்துத் தமிழ் சிறுகதைக்குப் பங்களிப்பு செய்தவர்களும், குப்பிளான் ஐ. சன்முகம், இலதல நடராஜன், நெய்தல நம்பி, மலலிகை சி. குமார், எஸ். பி. கிருஷ்ணன், யோகேஸ் ஜூபாத்துரை, வே. கோபால கிருஷ்ணன், வடகோவை வரதராஜன், எஸ். எச். ந. மத் என்போர் உட்பட நி. மகேஸ்வரன், எஸ். பிரியா, கடலூர், சாந்தன், சரோஜினிதேவி, தெவ்விகன், கீதபொன்கலன், செந்தாரகை,

பதுளை ராகுலன், மு. இரத்தினம், ஆ. த. சித்திரவேல், பைரவி, கதிர், ந. சசிகரன், எஸ். கே. விக்னேஸ்வரன், மருதூர் அலிகான், இளவாலை விஜயேந்திரன், நாகபத்மநாதன், பாலாசோகன், நா. மகேசன். ரி. எஸ். சிவகுமார், ருபதர்சினி, எஸ். பி. ஞானப்பிரகாசம், சிவசக்தி, சந்திரபோஸ், சசி கிருஷ்ணராமரஂதி, கே. பெண்டிக்ர் முதலாணோர் குறிப்பிடத்தக்க தரத்தில் சிரித்திரவில் சிறுகதைகள் எழுதியுள்ளனர். ஈழத்தின் பெருமையை உலகரிய வைக்கும் தரமான சிறுகதைத் தொகுதி யோன் றி னெ இவங்கிலிருந்து தேங்கிதேந்துவிட முடியும். மிகச் சிறந்த சிறுகதை கடைத்தபோது கந்தர் அதற்கு கதைஅழுதம் என்றோ மகுடக் கதை என்றோ முத்திரை பதித்துவெளியிட்டார்.

7) சிரித்திரவில் நாவல் குணநாவல் ஆகிய துறைகளுக்குப் பெருமை சேர்க்கும் புனைகதைகள் பல வெளிவந்துள்ளன. அ. ந. கந்தசாமியின் நடுநிசிப் பிசாக, சி. கே. சிவாலின் நடுநிசி, செங்கை ஆழியாளின் ஆச்சி பயணம் போகிறான், மயானபுமி, கொத்தியின் காதல், கங்கைக் கரைபோரம், நடந்தாய் வாழி வழுக்கியாறு, கே. ஆர். டேவிட்டின் பாலைனப் பயணிகள் முதலானவை சிரித்திரவில் வெளிவந்தவை. ஈழத்தின் முதல் இரண்டு நாகக்கவை நாவல்களான ஆச்சி பயணம் போகிறான் கொத்தியின் காதல் என்பன சிரித்திரவில் வெளியாகின.

8) சிரித்திரவின் சிறப்பான அம்சமாகக் கருதப்பட்டது சிரிகதைகளாம். சற்குணை (செங்கை ஆழியான்), திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், எம். எஸ். பகுபதி, கா. யோகராசா, க. எஸ். பாலச்சந்திரன், போ. சண்முநாதன், க. பூராஜஸிங்கம் (துருவன்) முதலாணோர் சிரித்திரவில் சிரிகதைகளை எழுதியுள்ளனர். இவர்களில் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் குறிப்பிடத்தக்கவர். சிரித்திரனோடு தன்னைப் பூரணமாக இணைத்துக்கொண்டவர்.

9) சிரித்திரவில் காலத்திற்குக் காலம் புதுமையான அம்சங்களைச் சுந்தர் அறிமுகப்படுத்தி வந்தார். அப்பகுதிகளுக்கு அவர் இடுகின் ந தலைப் புக்கள் தனித்துவமானவை. சிரித்திரவின் அகாதி, தத்துவ முத்துக்கள், செய்திச் சோடி, பள்ளிப்பகுடி, நலைக்குத்தேன், கதும்பவனம், இலக்கியச்சிமிழ், தேன்பொழுது என அந்தவைப்புக்கள் விரியும் இலக்கியச்சிமிழ் என்ற இலக்கியப் பகுதியை அகாங்கன் தொடர்ந்து எழுதிவந்தார். பண்ணத் துறிப் இலக்கியத்தின் கவையான பகுதியை அறிமுகப்படுத்தி வைத்தார். சிரித்திரவின் பணியில் தேன்பொழுது குறிப்பிடத்தக்க தென்பேன். ஈழத்தில் இலைமறை காயாக விளங்கிய கலைஞர்களை மாதாமாதம் பேடி கண்டு அவர்களின் புகைப்பாத்துடன் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். முத்த கலைஞர்களும் இளங்கலைஞர் களும் இப்பகுதியில் அறிமுகமாயினர். இந்தப் பகுதியை பொன் புலோகாசிங்கமும் கனககுழமாரும் இணைந்து எழுதிவந்தனர்.

10) சிரித்திரவின் ஆண்டு மலர்கள் விசேடமானவை. கருத் தோவியப் பொக்கிஸமாக அவை திகழ்ந்து. 1971இல் வெளிவந்த எட்டாவது ஆண்டுமலர் மிகச் சிறப் பாக வெளிவந்துள்ளனது. கனகசெந்தில்நாதன், து. வைத்திலிங்கம், தே. பெஷாந், க. பாலசுந்தரம் ஆழியோரின் மனியாக சிறுகதைகள் நான்கு அதில் இடம்பிடித்திருந்தன. க. பூராஜஸிங்கம், பொன் சுமகநாதன். திக்கவயல் சி. தாமரூலசிங்கம் அகியோரின் சிறுகதைகள் அம்மலில் இடம்பிடித்திருந்தன. செங்கை ஆழியீன் நடந்தாய் வாழி வழுக்கியாறு என்ற நடைச்சித்திரம் அந்த ஆண்டு மலரில் தூன் வெளிவந்தது. ஆழியான், இம்முறை ஆண்டுமலருக்குப் புதுமையாக நர் எழுதித்தரவேண்டும் என்ற கந்தரின் கட்டளையை நான் நிறைவேந்தி வைத்தேன். காணாமாற் போன சவாரி மாட்டினைத் தேடி, ஜந்து நாடகக் கலைஞர் கனுடன் வழுக்கியாறு

உறுப்தியாகின்ற இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம்வரை நடந்தோம். கதையும் பிறந்தது. வழக்கியாற்றின் வளமும் தெரிந்தது.

11) சிரித்திரனின் அட்டைப்படம் அதன் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு. மாதம் மாதம் ஒரு கருத தோவியம் அட்டைப்படத்தில் அலங்கரிக்கும். பழ்யவர் உள்ளத் தில் படிந்து சுருக்கென இதயத்தைத் தைப்பதுபோல அக்கார்ட்டுன் விளக்கும். சிலவேளைகளில் அட்டைப்படக் கார்ட்டுனின் இடத்தினை முக்கியமான சிலரின் படங்கள் இடம்பிடித்திருக்கின்றன. எகிப்பிய நாசர் இறந்தபோது அவர் படமும், குத்துவிளக்கு திரைப்படம் ஸழத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தபோது அதில் நடித்த இரத்தினத்தின் படமும், பேராசிரியர்களைசபதியின் மறைவினபோது அவர் படமும் அட்டையை அலங்கரித்துக் கொண்டன. பெரும்பாலும் கார்ட்டுன்களே அட்டையைப் பிடித்திருந்தன. சிரித்திரனின் தனிமுத்திரையாக அது இருந்தது.

இவை சிரித்திரனின் பொது அம்சங்கள், ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி சிரித்திரன் கார்ட்டுன் சஞ்சிகை மட்டுமென்றி அரசியல், சமூக இலக்கிய சஞ்சிகையாக விளங்கியது. “சிரித்திரனில் வெளிவரும் கேஸ்சித்திரங்கள் மிக அற்புதமானவையாக கிருக்கின்றன” எனக்கூறும் அந்த வார்த்தைப் பிரயோகத்தினை சுந்தர் எப்பொழுதும் விரும் பவில் லை. கார்ட்டுனைக் கேலிச் சித் திரம் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றினை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல கார்ட்டுன் என்றோ தமிழில் கூறுவதாயின் கருத்துச் சித்திரங்கள், கருத்துங்கள் என்றே குறிப்பிட்டார். “கார்ட்டுன் என்பது சீவுமையை நன்றென நையாண்டியுடைய பூதாகரமாகப் படம் வரைந்து காட்டும் வித்தகம்” என்பது சுந்தரின் வாதம். “கார்ட்டுன் என்னும் கீண்டல் கலைசமுதாயத் திலூள்ள களைகளைக் கிண்டு எடுப்பதற்கீட்கயல்லது பயிற்சுக் கண்டு

எடுப்பதற்கல்ல” என அடிக்கடி கூறுவார். அனைத்தும் சமூக மேம்பாட்டிற்காக வென்பது அவர் நம்பிக்கை.

சிரித்திரன் சுந்தர் கார்ட்டுனில்டாக உருவாக்கப்பட்டவர்கள். அக்கலை பிறப்பிலிருந்தே அவரிடம் உறங்கிக்கிடந்த தென்பேன். அதனை வெளிக்கொண்டந்த நிகழ்ச்சிகள் சில அவரை நிகரில்லாத கார்ட்டுனில்டாக தமிழிற்குத் தந்துள்ளன. மொடல் ஸ்கல் என்ற நெல்லியடி மகாவித் தியாயத் தில் அவர் தன் ஆரம்பக்கல்வியைக் கற்றார். பின்னர் கரவெட்டி விக் னேஸ்வராக் கல்லூரி மாணவராகத் திகழ்ந்தார். அவ்வேளை அவருக்குப் பத்து வயது பருத்தித்துறையில் எழுத்தாளர் கல்கியையும் மாலி என்ற அஸ்துமான கார்ட்டுன் ஓவியரையும் சந்திக்க நேர்ந்தமையைத் தன்வாழ்வின் ஒரு திருப்பமாகச் சுந்தர் குறிப்பிடுவார். கூட்டமேடையில் வைத் திருந் தகரும்பலகையில் அநாயாசமாக மாலி வரைந்து தள்ளிய கருத்துச் சித்திரங்கள் அவர்மீதும் அக்கலை மீதும் அவரைப் பிணைத்து விட்டன. பம்பாய்க்குக் கட்டிடக் கலைத்துறையில் கற்க அனுப்பப்பட்ட சுந்தர் அங்கு கார்ட்டுன்களைப் பம்பாய் ஆங்கிலப் பத்திரிகைகளில் வரைந்துமை தற் செயலான நிகழ் ச் சிகால் ல. பம்பாயிலிருந்து அவர் கார்ட்டுன் ஓவியராகவே திரும்பிவந்தார். இந்த நாட்டின் அரசியல் அயோக் கியத் தனங்கள், இனாதங்கள் சமூகத்தில் வேருண்டிக் கிடந்த அறியாமைகள், முடநம்பிக்கைகள், தமிழ்ப் பற்றின்மை, அடக்கு முறைகள் என்பன அவருக்கென ஒரு கடமை சமூகத்தின்பால் இருப்பதை உணர்த்தின. ஆரம்பத்தில் பாணன் என்ற பெயரில் சுந்தர் அரசியல் கார்ட்டுன்களை வரைந்தார் அவை பெரிதும் வரவேற்கப்பட்டன. பின்னர் தினகரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் சமூக கார்ட்டுன்களை வரைந்து தன் கருத்து நிலையைத் தெள்ளெனப் புரியவைத்தார். அவை

வவர் களை அடைய வேண்டுமோ அவர் களைத் தங்குதடையின்றிச் சென்றுடைந்தன. அவருடைய அரசியல் கார்ட்டுன் கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் நெஞ்சினைக் கூர்மையான ஊசிகாாகத் தாக்கியிருக்கும். 1983களில் யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகும் கட்டுக்கட்டங்களும் மக்களைச் சுட்டு சொத்துக்களை அழித்து யாழ்ப்பாணத்தில் நூலகத்தையும் தீவிட்டபோது அவற்றினைக் கண்டு அவரால் பொறுக்கமுடியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாட்டிட வைக்கப்பட்டிருந்த பெரியார்கள் சிலைகள் கூட இந்த இனவெறியர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மகாத்மா காந்தியின் சிலையும் தாக்குதலிற்குள்ளானது. உடைக்கப்பட்ட காந்தியின் சிலையின் காலிற்கும் குத்திற்கும் முதலுதவிக்கூட்டிட்டு தருமல் ஒழிந்து நிற்பதுபோல் மொழியிலாத கார்ட்டுன் வரைந் தார். ஓராயிரம் வார்த்தைகளால் சொல்லிக் குழுவேண்டிய சங்கதியை ஒரு படத்தின் மூலம் சுந்தர் கூட்டுக்காட்டினர். இப்படி உதாரணங்கள் ஏராளம் காட்டவிட முடியும். “கிளங்கைக்கு கதந்திரக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆம் பெரும்பான்மை இன்ததற்குச் கண்டும், சிறபான்மை இன்ததற்குச் சுந்துமாக வழங்கப்பட்டிருந்தது” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். 1971களில் கொழும்பு வாழ்க்கையைத் தழுந்து அவர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியமை கூட இவ்வாறான சிந்தனையின் விளைவு. பேரினவாதத்தின் எழுச்சியால் தமிழ்மக்கள் கொழும்பில் அகெளரவப்படுவதை அவர் வெறுத்தார்.

சிரித் திரன் கந்தரின் சமூகப்பர்வை மிகுந்த அவதானிப்புத் திறன் கொண்டது. சிறிய விடயங்களையும் பிக நுட்பமாக அவர் அவதானித்துக் கார்ட்டுன்களாக்கினார். இனவாதப் பாதிப்பு, வீடுதேடும் படலம், மாடகை வீட்டில் அழுந்திய படலம், பாடசாலையில் இடம் தேடும் படலம், சமூகச் சின்னத்துனங்கள் அனைத்தும் அவர் கரங்களில் சிரிக்கவும்

சிந்திக்கவும் வைக்கும் கார்ட்டுன்களாகின். சமூகத் தின் சிறுமைகளை நவீன நையாண்மையுடன் கூட்டுக்காட்டினர். அதற்கு அவர் பல பாத்திரங்களைக் கருவியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் சமூகப் பிரதிநிதிகளாகச் சவாரித் தம் பர், சின்னக்குட்டி, மெயில்வாகன்த்தார் என்போரும் அவருடன் சேர்ந்தோரும், அமைத்தன. சுந்தரங்கு மிகுந்த புகுறினைத் தேடிக் கொடுத்த சமூகக் கார்ட்டுன் சவாரித்தம்ப் ஆகும்.

பேராசிரியர் க. கைலாசபதி தினகரனின் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் தினகரனின் தினசரியில் சவாரித்தம்பர் தொடர்ந்து வெளிவந்தது. சுந்தரைக் கைலாசபதியும் தினகரனைச் சுந்தரும் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டனர். தினகரனின் விற்பனை படிப்படியாக அதிகரித்தமைக்குச் சவாரித்தம்பர் ஒரு காரணம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இன்றைய இளைஞர்களின் மனமிலையை மௌனம் சொன்ன பிரதிபலித்தது. கொழும்புப் பெண்களின் ஆங்கில மோகத்தையும் தமிழ் அறிவின்மையையும் கூட்டுக்காட்ட அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் மிலிஸ் டாமோதரனும் மில்ரர் டாமோதரனு மாவார்கள். இவை வகை மாதிரிப் பாத்திரங்களாகவே அமைந்தன. சமூக மாந்தர்களின் திருந்தவேண்டிய அஸ்சங்களை சுந்தர் தன் கார்ட்டுன்களில் கூட்டுக்காட்டினர். வெரது மனதையும் நோக்கச் செய்தவற்கு அவர் தன் கார்ட்டுன்களைப் பயன்படுத்தவில்லை என்பது முக்கியமாக நோக்கத்தக்கது. அவருடைய சமூகம் நோக்கிய கொதிப்புக்கார்ட்டுன்களாக மட்டும் வெளிவரவில்லை. ஆங்காங்கு கருத்துக்களைக்கும் சொற்களில் பாய்ந்தன. “சீக்கத் தெரிந்தவன் மனீதன்” என்றார். கல்விக்குப் பணம் இறைக்கும் மனிதர் கலைக்குக் கிளியும் தெளிப்பதில்லை எனக் கவலைப்பட்டார். “உத்தியோகத் தனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

களாகவே கல்வி நிலையங்கள் செயற்படுகின்றன. பூரண மன்றத்தை உருவாக்குவது அவற்றின் கிட்சியாகவில்லை’ என வேதனையோடு எடுத்துரைத்தார். எமது சமுதாயம் பின்னொக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. சமுதாயத்தை பிள்ளைகளின் உணர்வுகளைக் குறித்தோன்றிப் புதைக்கப்படும் இடுகாடென்றே கூறுவேண்டும்” எனப் பொருமினார். இப்படிப்ப பலபல கருத்துக்களைச் சுந்தர கூறிச்சென்றுள்ளார். சமுகத்தினை இருக்கத்தோடு அவர் தன் கார்ட்டின்களாலும் எழுத்தினாலும் சாடுள்ளார். சமுகத் தின் போலித் தனங்களைப்பும் சின்னங்தனங்களைப்பும் அவர் சிந்தித்துத் திருந்தமாறு தன் படைப்புக்களில் கொண்டு வந்துள்ளார்.

சிரித்திரனின் அரசியல்பணி, சமூகப்பணி என்பவற்றுடன் அதன் இலக்கியப்பணியும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிரித்திரனில் வெளிவந்த ஆசியபணம் போகிறார், மயாபூமி (பிரஸயம்), கொத்தியின் காதல், கங்கைக் கரையோரம் என்பன நாலுப்பெற்றிருக்கின்றன. தேன்பொழுது முகுடி, நடந்தாய் வாழி வழுக்கியாறு, அலைகடல் தான் ஒயாதோ? சித்திரம் பெளர்ன்மி, முற்றத்து ஒற்றைப்பனை முதலான நாலுகள் சிரித்திரனின் பிரசுமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாகச் சிரித்திரனின் சிறுகதைத் துறைக்கு ஆய்விய பணிமுக்கியமானது. சமுத்துத் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு சிரித்திரன் சிறுகதைகள் ஒரு தொகுதியாக வெளிவிடப்பட்டிருக்கின்றன. என்னும் புதியதொரு பரிமாணம் நிச்சயம்சேரும். என் எஸ். எம். ராமையா (நிலைவைப்பிடித்து) கனக செந்தில்நாதன் (பெரிய மீன்), செந்தக ஆழியன் (நிலம்களைத்தேடி), தெளிவத்தை யோசேப் (தீட்டு ரொட்டி) க. பாலசுந்தரம் (மனித தெய்வம்), நெல்லை க. பேரன் (மொட்டை மரம்), து. வைத் திலிங் கம் (ஆலடி வயிரவர்), யோகேஸ் ஜ்யாத்துரை (பேதம்), இலத்தை

நடராஜன் (இருள்), மல்லிகை சி. குமார் (புகுந்த வீடு), மாதவி (நெருப்பில் ஒரு செந்தாமரை), செந்தாமரை (நீ போளால் இன்னொன்று), கதராஜ் (தயவுசெய்து கை போடாதீர்கள்), சாந்தன் (மீறல்), திக்குவல்லை கமால் (ஒரு பிழைப்புப் புளிதமாகிறது), சந்திரபோஸ் (நிலைகெட்ட மனிதை நிலைத்து விட்டால்), வடகோவை வரதராஜன் (நாளை வரும் திருநாள்), இளவாலை விஜயேந்திரன் (எங்கள் வலை), மருதூர் அலிகான் (சபலங்கள்), பால அசோகன் (வளைகோடு கஞ்சம் நேர்கோடுகளும் ஆகியோரது சிரித்திரன் சிறுகதைகள் சிரித்திரனின் சிறுகதைப் பங்களிப்புக்கு ஏற்ற உதாரணங்களாகும். இவை தொகுக்கப்பட்டு தொகுதியாக வெளிவிடல் புனைகதைத்துறைக்குப் புதிய பங்களிப்புகளாக அமையும். இன்னொரு சங்கதியையும் சிரித்திரன் சுந்தரின் இலக்கியப் பங்களிப்பாகக் கருதமுடியும். சிரித்திரனில் அரும்பு என்றொரு சிறுவர் பகுதியைச் சிலகாலம் சிரித்திரனில் நடத்திவிட்டார். அதில் போசம் தீராது போனவிடத்து “கண்மணி” என்றொரு சிறுவர் சுந்திக்கையை ஆரம்பித்தார்கள். முன்றிதழ்களை வரை வெளிவந்து தொடர முடியாது நின்றுபோனது.

சிரித்திரன் சுந்தர தமிழ்ச்சஞ்சிகை உலகிற்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவில் வைத் திருக் கப்படும். ஈழத்துமிழுவின் கார்ட்டின் உலகிற்கு அவர் என்றும் முடிகூடா மன்னர். அவரிடத்தினை இன்னும் எவரும் நிரப்பவில்லை என்பேன் எவன் தனது இயல்பான வல்லமையை அறிந் து அயராது ஆர் வத் துடன் உழைக் கிறா னோ அவனே மேதூபாகிறான் என்பது சிரித்திரன் சுந்தரின் வாந்தைகள் அந்த மனிவாக்கு அவருக்கே மிகவும் பொருத்தமானது. ஏனெனில் எங்களிடையே வாழ் து தனி அடையாளங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கும் கலாமேதை அவர்.

தன்முரசு இராஜதந்தரியன் பார் வைய் ஸ் சிர்த்தரன் ஆசிரியர் சி. சிவஞானசுந்தரம்



அன்மையில் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட இலக்கிய இழப்பு சிரித்திரன் பத்திரிகை ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் மரணம், முதலிழூம் பத்திரிகையாளரான சிவஞானசுந்தரம் தொடர்பாக அஞ்சலி தெரிவித் து பலர் எழுதிவிட்டார்கள். ஒரு கலைஞருக்கு உண்மையான அஞ்சலி என்பது அவனது நோக்கங்கள் டேற உழைத்தலாகும்.

திரு. சிவஞானசுந்தரம் போன்றவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத அரசியல் விமர்சகர்கள்.

வெறுமனே சிரிப்பூட்டுவது மட்டும் சிரித்திரன் பத்திரிகையின் நோக்கமாக இருந்திருந்தால் அரசியல் அலசலில் சிரித்திரனுக்கோ அதன் ஆசிரியருக்கோ இடம்வூடுக்கும் அவசியம் நேர்ந்திருக்காது.

அமரர் சிவஞானசுந்தரத்தின் விமர்சனங்கள் சிரிப் போடு சிந்தனையையும் தட்டி எழுப்பியவை என்றால் மிகையாகாது.

தமிழ் உணர்வுகொண்ட அமரர் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் தமது “கார்ட்டுன்”

சித்திரங்களில் உருவாக்கிய இரு குணசித்திரப்பாத்திரங்களே மிஸ்டர் அண்ட் மிலிஸ் டாமோடரன் (Mr & Mrs. Damodiran) அதாவது தாமோதரன் என்ற அழகிய தமிழ்ப்பெயரை டாமோடரன் என்று ஆங்கிலக் கலப்புடன் மாற்றியமைத்து தமிழையும் ஆங்கிலச் சொற்களுடன் கலந்து பேசி தமது வரட்டுத்தனத்தை அந்த இரு சித்திரங்களிலும் வெளிக்காட்டுவதாகவே சிரித்திரனின் கார்ட்டுன் சித்திரம் விளங்கியிருந்தது. இன்றுங்கூட தாமே தமிழர்களின் ஏகப்ரதிநிதிகள் தமது தாய், தந்தை, முதாதையர்களே தமிழர்களின் வழிகாட்டிகள் என்றெல்லாம் கூறி தலைநகரிலிருந்து தத் தமது தந்தையர்களின் பெயரில் அரசியல் நடத்தும் “டாமோடரன்”களும் இருக்கவே செய்கிறார்கள்.

இவர்கள் இன்றைய யதார்த்தத்தை உணர்ந்து தமிழில் பேசத் தலைப்படலாம். ஆனால் இவர்களின் வாயிலிருந்து ஒழுங்காக ஒரு திருக்குறையிலோ, அல்லது சந்தச்சவையில்லோ திருப்புகழிலிருந்து ஒரிருவாயிகளோ அழுத் தம் திருத்தமாக வெளிவரும் என்று எவ்விதத் திலும் எதிர்பார்ப்பதற் கில்லை.

ஆனால் நம் நாட்டில் தமிழ் அரசியலாளர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர கொழும்பைப் பிறப்பிடமாக கொண்டவர்கள் அன்றாட பிரச்சனைகளில் இருந்து அரசியல் அரங்கின் கேலிக்கூத்துகள் வரை அமர்சி விவரானகுந்தரத்தின் நையாணாழில் இருந்து தயியதிலை

அரசியல் வாதிகளின் முகமூடுகளும் சிரித் திரின் சிவஞானகுந்தரத்தாரின் சிரிப்பு வெடிகளால் கக்குக்கலாயின.

தமிழே தெரியாத தலைவர்கள் ஆங்கிலத் தில் சிந்தித் துக் கொண்டு தாமே தமிழர்களின் காவலர்கள் என்று கூறித்திரிந்தனர்

தமிழின் கவை, தமிழர்களின் வாழ்வு முறை பற்றியெல்லாம் சிலர் அரசியலுக் காகவும், வாக்குகளுக்காகவும் தமிழர்களை ஏய்ததுப் பிழைக்க தம்மைத் தமிழர்கள் என்று கூறிக் கொண்டனர்.

“கிளவாத நாகம் தும்பசம்சமானால் உலகக்கண்ணங்கள் மட்டுமல்ல நிலவுக்கு கூட, நம்மவர்கள் சென்று வரலாம்”

சிறந்த சிந்தனைவாதியும் நகைச்கவை எனவே தமிழை ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளை யெல்லாம் உய்துத்துணர்ந்த பேராசிரியர்கள், மற்றும் கல்வியாளர்கள் ஏராளமாக வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டவர்களும்

தமிழை அறிந்து ஆராய்வதில் நாட்டம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்களம் மட்டுமே என்ற விஷநாகம் தலைவரித்தாட ஆரம்பித்ததாலேயே, “தமிழே எஃகள் உயிர் முச்சு” என்று தமிழர்களும் அந்த நாகத்தை எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.

தனிச் சிங்களச்சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத் த தமிழ் அரசியலவாதிகள் அதனை தமது அரசியல் கொண்ட குடும்ப பாரம்பரியம் பேசிய மேட்டுக்குடி அரசியலாளர்கள் அதற்கு நேர்மாறாக இருந்தனர்.

இன்னும் இந்த நிலை நீடிப்பதுதான் சாபககேடாக விளங்குகிறது.

இத்தகைய கலப்புத் தமிழர்கள் தமக்குத் தமிழ் தெரியாமல் இருப்பதையே ஒரு தகுதியாக காட்டிக் கொண்டனர் என்பதுதான் வெட்கக்கேடானது.

அதற்குகாகவே கார்ட்டுன் சித்திரத்தை தனியாக உருவாக்கி நயமான முறையில் விமர்சனத் தாக்குதல் நடத்தினார் அமர்சிதித்திரன் சிவஞானகுந்தரம்.

நன்றி : தினமுரசு



சிந்தனைச்சிற்பி

சிவஞானகந்தரம்

கண மகேஸ்வரன்

‘சிவா’ என்று அறிந்தவர் களால் அழைக்கப்பட்டாலும், ‘கந்தர்’ என்ற பெயரில் பிரபலமானவர் யாழகத்தின் வடமராட்சி மண்ணின் அரும்பெரும் சிந்தனையாளரும், ஒவியக் கலைஞரும், கார்டுனில் மோன திரு. சி. சிவஞானகந்தரம் அவர்கள்.

தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் உலகறியச் செய்ய வேண்டுமெனும் நோக்குடன் தன்னை ஓர் உண்மைக் கலைஞராய் அர்ப்பணித்தவர் சிவா.

“சுவாரித்தம் பர்” எனும் அவரது அழியாப் புகழ் பெற்ற சிந்தனைச் சித்திரிங்கள் இன்று வரையும், இனிமேலும் வாழுந்தனமை யுடைத் தான் பாத் திரிங்கள். தலைமுறை இடைவெளிகளைக் கடந்து, ஒரு வரலாற் றுக் காலகட்டத்தைத் தெளிவுபடுத்தும் தன்மையவை தம் பரும், சின்னக்குட்டியும் வடமராட்சியின் குறிப்பாக கரவெட்டி எனும் அவரது சொந்தக் கிராமத்தின் நடமாடும் இயல்பான பாத்திரிங்கள். அவை செப்பும் மொழியும், சிந்தனைகளும், நையாண்டி கலந்த நவீனமான அந்த நடைதான் அந்தப் பிராந்தியத்தின் மண்வாசனை.

நடமாடும் தன் பிரதேசத்தின் மாந் தரைப் பாத் திரமாக வார்த் தெடுப்பதன் முன் னதாக தமிழர் தம் அரசியல் வானில் கொடிகட்டிப்பறந்த “குதந்திரன்” வாரப் பத் திரிகையில் அவரது அரசியல் கார்ட்டுனிகள், சிவாஜி என்ற புனைபெயரினால் பரிணமித்ததை தமிழ் வாசக்கர்கள் மறந்திருக்க முடியாது. “சிவாஜி” தான் சிவஞானகந்தரம் என்பதை அவரோடு சேர்ந்து நான் பணியாற்றிய காலத்திலேயே புரிந்து கொண்டேன்.

நம் நாட்டில் அவர் சித்திரிங்கள் கதைபேசுமுன்பாக, கட்டிடக்கலைக் கல்லூரிக்கு கற்கை நெறியின் பொருட்டு பாரதத்திற்குச் சென்ற நமது கலைஞர் அரசியல் உணர் வகளால் உந் தப் பட்டு “பளிட்ஸ்” “கொஞ்ச்” போன்ற பத்திரிகைகளில் தான் தமது முதல் கைவண்ணத்தை வெளிப்படுத்தி யிருந்தார்.

இலங்கையில் அரசு கட்டிடக் கலைத் தீண்கைகள் கொண்டே தன்தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு அனைத்துலகமுறியப் பிரபலமான போதும், சிங்களம் மட்டும் சட்டத்தின் பின் கட்டாயத் தினிப்பை பொறுக்காத அந்த நெஞ் சம் தொழிலைத் துறந்து “செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்” எனும் தாரக மந்திரத்துடன் “சித்திரன்” எனும் சிரிப்போடு சிந்தனையை ஊட்டிய சித்திரச் சிறுசஞ்சிகையைச் சொந்தமாகத் தொடங்கி, சிறுசஞ்சிகை உலகை ஆச்சரியத்தில் அமிழ் ததியது. அறுபதுகளின்

பிற்பகுதியில் ஆரம்பமான விதத்தியாசமான இச்சிறுசஞ்சிகை தொடர்ச்சியாக இயங்கி “வெள்ளியோ” ஆண்டையும் தான்டி வீறுநடை போட்டதென்றால் வியப்பாக இல்லையா?

சிரித் திரினில் “நீலைக் கண்ணாடு” என்ற பெயரில் வந்த அவரது ஆசிரிய தலையங்கங்கள்கூட சமூகத்தை விமர்சிக்கத் தவறிய தில்லை. நடுநிலை நோக்கு அவருடைய ஆத்மார்த்த பலம். விதத்தியாசமான சிறுசஞ்சிகையாக இருந்தாலும் தரமான சிறுக்குதைகளை “முத்திரைக்கதை” களாக வெளியிட்டுக்களமமைத்தவர் சிவா “கோகிலகான்” மாக கவிதைகள் சிறந்தன. மண்மணம் கமழும் தொடர்கவிதைகள் சிறந்தன. “இய்யப்பங்கங்காண்யார்” போன்ற சமூக விமர்சனங் கள் மலையக மண்ணையும் பதிவு செய்தன.

ச ஞ் சி கைகளை பொருளாதாரப் பலத் திற்கு விளம்பரங்களை நாடவேண்டிய சந்தர்ப்பங்களிலும் கூட வலிய வந்த சினிமா விளம்பரங்களையே அவர் பிரசாரித் ததில்லை. இந்திய தரம்கெட்ட தமிழ் சினிமாக்களை என்றுமே அவர் விமர்சித்ததுமில்லை. அதே வேளை, கலைநயமிக் கவேற்றுமொழிப் படங்களை நயந்து விமர்சிக்க தவறினாருமில்லை. பிரபல கலைஞர்கள், எழுத்தாளர், அறிஞர்கள், பிரமுகர்களின் செவ்விக்களையும் புதிய அனுங்கு முறையில் நேர்த்தியாக வெளியிட்டார். அந்நாட்களில் தமிழருக்கக் கட்சியின் முக்கிய பிரமுகராகவும், மட்டுநூறு மண்ணின் கீத்திமிகு பாராளுமன்ற

உறுப்பினராகவும் விளங்கிய திரு. செல்லையா இராஜதூரை அவர்கள் “கந்தரை” வியந்து பாராட்டியுள்ளார். இந்தியத் தமிழகத்தோடு மிகவும் பரிச் சயமாக இருந்த திரு. இராஜதூரை அங்கே காணாத ஒரு புதுமையை தனித்துவுத்தை இங்கே ஒரு ஓவியக்கலைஞர் அற்புதமாகச் சித்தரிப்பதாக உணர்ச்சிவசப்பட்டு மடல் வரைந்திருந்தார். உண்மையும் அதுதானே. கல்வி, விகடன் போன்ற வெகுஜன வாராந் தாரிகளின் துணுக்குகள், கார்ட்டுன் கஞமே பழகிப் போயிருந்த நமது மகாஜனங்களுக்கு சொந்த மண்ணின் பக் கம் பார்வையைத் திருப்பி பத்திரிகைத்துறையை ஒரு சவாலாக ஏற்று சாதனை படைத்த பெருமை சிவாவுக்கேடுயியதான்றோ. ஓவியமும் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சுவழக்கு மொழியும் ஒருசேரக் கலந்தால் அந்த அற்புதக் கலைஞரின் பேனா வேறுபாடின் றி அனைவர் உள்ளத்தையும் கொள்கை கொண்டது. அவர் தனது “வாரீக்” என்று யாரையும் அறிமுகப்படுத்தா விட்டாலும் “மகுடி” என்னும் சங்கநாத முழக்கமான கேள்வி பதிலையும் “சௌத்திரன் அகராதி”யையும் அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவரது உண்மை மாணாக்கணாக நான் காணும் மற்றொரு படைப்பாளி “குவுத்திரள்” திக்கவயல் தர்மகுலஸிங்கம் அவர்கள் சிவாவின் அதே வீறுடன் தர்மகுலஸிங்கத்தின் பேனாமுனை மறுவார்ப்பாக செயற் படுவதை எவராலும் மறுதவிக்க முடியாது. ஆயினும் ஓவியமும் கார்ட்டுநூம் முன்னவருக்கு கைவந்த

கலையாயிருப்பதால் “கந்தர்” தனித் துவம் பெறுகிறார். விளம்பரத்தில் கூட “கந்தர்” செய்த பூட்சியையே இன்று “திக்கவுயலாரும்” கைக்கொள்கிறார்.

சொந்த மன்னின் சாதித்துவம், சமுதாயச் சீகேடுகளை “சுவாரித் தம் பர்” மூலம் வெளிப்படுத் திய அதேவேளை இங்கிலீஷ் மட்டுமே நுனிநாவில் கொலுவோச் சும் மேல்வர்க்கத் தமிழினதும், அவர்தம் கொழும்பு நாகரிகத்தையும் விமர்சிக்கும் Mr & Mrs. டாமோஞ்சும் மைனர் மச்சானும் மறுக்கக்கூடிய பாத்திர வார்ப்புகளா என்ன?

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் “தினகரன்” ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலப் பகுதியில் வலம் வந்த “கந்தரன்” சுவாரித்தம்பர் பின்னாளில் வீரகேசரி தினசரியில் தொடர்ந்தது வீரகேசரியில் வெளிவந்த அந்தக் காலகட்டத்தில் கடமையிலிருந்த தினகரன் ஆசிரியர் வீரகேசரியை விடவும் கூடுதல் சன்மானம் தருவதாகவும், அந்தச் சித்திரத்தை வண்ணத்தில் பிரகரிப்பதாகவும் கோரிக்கை விடுத்தபோதும், காக்காகக் கலையை விற்காத பெருமையும் இலட்சியப்பிடிப்பும் கந்தருக்கே உரியவை.

தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நனினகலைகளில் கந்தர் இயல் பான ஆர் வம் கொண்டவராயிருந்தார். அரங்கேறும் நாட்சிய நடனங்கள் பற்றியெல்லாம் கூடிக்கலந்து விமர்சிப்பார். அவருடன் கதைக்கத் தொடங்கிவிட்டால்

பொழுது போவதே தெரியாது. ஆயினும் வார்த்தையை அளந்து மிக அவதானமாகவே பேசுவார். தமிழன் பண்பாடு அவர் இல்லத்தினுள்ளும் கொலுவோச் சுவதை அவரோடு நெருங் கிப் பழகி அனுபவித் த வர்களால் தான் உணரமுடியும்.

“சுனீந்ராடு” எனும் நம் முன் னோர் மொழிந் த வாக்கைக்கூட வாழ்வில் சரியாகக் கடைப்பிடித் தவர் சுந்தர். உடலெல்லாம் நல்லெண்ணையால் குளிப்பாட்டி உடலை மசாஜ் செய்து காலை முதல் மதியம் வரை அவர் என் ணைய் க் கிணறாகக் காட்சியளிப்பார்.

கருணையும், காருணையமும், மனிதப்பண்பும் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. அவரது மனிதப் பண்பிற்கு அனுபவர்தியான ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந் தும் என் நினைக்கின்றேன்.

ஒரு சமயம் அவரது “சீத்திரன்” சஞ்சிகையின் கொழும்பு அலுவலகத் தில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் ஒரு படைப்பாளியாய் உருவெடுத்த ஆரம்ப காலம் அது. க.பொ.த. சா/த பரிட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவேளை சுந்தரின் பால்ய நண் பராகிய என்கு தந்தை என்னமுத்து மீதான ஈடுபாட்டைக் கவனித்து விட்டு என்னை அவரோடு சேர்த்து விடுவதாகச் சொன்னார். ஒரு பெரிய பத்திரிகைக் காரியாலயத்தில் வேலைக்குச் சேர்வதான் உணர்வுடன் நான் மகிழ்வுடன் ஓப்புக்கொண்டேன். அங்கே போனதும் ஒரு பெரிய

அலுவலகத் தைக் கண் டிலேன். பெரியவேலை என்று உயர்ந்த பதவிகள் ஒன்றும் அங்கு எனக்காகக் காத் திருக்கவில்லை. ஆயினும் பண்பான் ஒரு குடும்பத் துடன் நெருக்கமான ஒரு உறவு வளர் அந்தப் பயணம் காலாயிற்று. உயர்தா வகுப்பிற்கு முன்னோடியான ஒரு மூன்று மாதகாலப்பகுதிதான் அது.

ஒரு அச்சுக்கோப்பாளனாகப் பயிற் சியும், வந்து சேரும் கையெழுத்துப் பிரதிகளை வாசித்து தெரிவுசெய்யும் வகையையும் ஒப்பு நோக்கிச் செவ்வைபார் க்கும் முறையையும் கற்றுக்கொள்ளவும் அந்தச் சிறு சஞ்சிகையின் உருவாக்கத் தில் எனக்கும் கணிசமான ஒரு பங்கு வகிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சிறு குடும்பத் தில் நானும் ஒர் அங்கத்தவனாய் அவர்களது குக்குதுக் கங்களில் நானும் ஒரு பங்காளியாய் ஆகிவருவதைப் பொறுக்க முடியாத ஏங்கனவே அங்கு பணியாற்றிக் கொண்டு என்னுடன் அன்பாகப் பழகிய நன்பர் ஒருவர் என்மீது லேசாக்கக் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார் சஞ்சிகையின் ஆரம்பகாலமுதலே அவர்களோடு தங்கியிருந்து பணியாற்றும் அவர் சிறிது சிறிதாக என்னை விலக்கத்தொடங்கினார். கோவை செய்த விடயங்களைப் பக்கம் கட்டும் முறையை அவர் எனக்குக் காட்டித்தரமறுத்துவிட்டார். நான் விரத்தையுடன் அவரைப் பார்த்துப் பழகி நாலால் இறுக்கிய பின் தட்டிலிருந்து மேசையின் மீது தள்ளும் போது அந்த அன்றத்தம் நிகழ்ந்தது.


மிகுந்த சிரத்தையுடன் கோவை செய்து பக்கம் கட்டிய ஒரு பக்கத்திற்குரிய விடயதானத்தை உள்ளடக்கிய அச்செழுத்துக்கள் அவ்வளவும் சரிந்து உதிர்ந்து கீழே சிதறி விட்டது. அந்தச் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர் சுந்தர் என்னைத் திட்டப்போகிறாரே என்று நான் கலக்கம் கொண்ட அந்தவேளையில் அவர் வந்து “என்ன நடந்தது மகேல்?” என்றார். நானோ அல்லது என்னுடன் கூடப்பணியாற்ற யீவரோ பேசாதிருப்பது கண்டு விடயத்தைப் புரிந்து கொண்டவராய் சரி இனி என்ன செய்கிறது? ஆறுதலாய் கவனமாய்ப் பார்த்துச் செய்யுங்கோ, என்றார் மிக நாகரிகமாக. அவரது பொறுமையை எண்ணிய வியந்து போனேன்; கூட வந்த அவரது துணைவியாரும் எதுவுமே பேசாது சிரித்துவிட்டுப்போனார். அப்படியொரு பண்பான் குடும்பத்தை அந்த வயதில் எங்குமே தரிசித்ததில்லை. அந்த இளம்வயதில் எனக்கு ஆச்சரியமாய்ப்பட்டது. இன்றுவரை அந்த நிகழ்வு மனக்கண்முன் நிழலாடுகிறது. தெளிவான் அவர் உள்ளம் மலைக்க வைக்கிறது.

அந்த நாளில் எனது கையெழுத்து மணிமணியாக அழகாக இருக்கும். அதனால் கவரப்பட்ட சுந்தர் “சீத்திரு” என்ற அவரது தாரக மந்திரமான எழுத்துக்களை மூன்று விதமான அமைப்பில் என்னைக் கொண்டு எழுதுவித்து “புளாக்” செய்து இறுதிவரை அவற்றைப் பயன்படுத்தினார். அதை இறுதிவரை அவற்றைப் பயன்படுத்தினார். தீரு. தெளிவத்தை யோசப் அவர்களின்

“தீட்டுரோட்டி” என்ற சிறுக்கதைக்கான ஒவியத் தைத் தான் வரைந் து “மரட்டிலை” என்னைக் கொண்டு எழுதுவித்து திறமை எங்கிருந்தாலும் அதைத் தூண்டிவிட வேண்டு மென்பதில் குறியாயிருந் து செயற்பட்டவர் அவர். அவரிடமிருந்து ஒவியத் தைக் கந்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எனக் கிருந் தும், அது கைகூடமுன் பே நான் அவரைப் பிரிந்துகொள்ள வேண்டியதாயிற்று. அவரிடத்துப் பணியாற்ற முன்பே ஏதோ ஒருவிதத்தில் “சீத்திரன்” எனக்கு நெருக்கமாகியிருந்தான். முதன்முதலாக சித்திரமொன்றை வெளியிட்டு அதற்கான சிறுக்கதை எழுதுமாறு கோரியிருந் தபோது, பரிசுக்குரிய கதையாக அமரர் நெல்லை க. பேரனின் “மொட்டையரம்” கதை தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை “நிராசை” எனும் எனது முதல் சிறுக்கதையும் பாராட்டுக் கதையாக தெரிவு செய்யப்பட்டு அடுத்த சிரித்திரனில் பிரசுரமாயிற்று. சஞ்சிகை நடாத்திய ஆசிரியரும் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பது ஆசிரியரும் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பேரன் பிறந்த நெல்லியடியும், கவைத்திரள், ஆசிரியர்

பிறந்த திக்கமும் அயல் கிராமங்களே என்பது இன்னொன்று. இப்படிப் படைப்பாளிகளாகவும் சஞ்சிகையாளராகவும் நாம் ஓட்டிப் போவது மனதுக்கு உவகையிக்கிறது. ஆயினும், எங்களுக்கெல்லாம் குருநாதராக வழிநூடாத்திய பெருமை “சீத்திரன்” ஆசிரியர் சிவஞானகந்தரம் அவர்களையே சாரும்.

ஒவியர்கள் அனைவருமே “கார்ட்டுனெஸ்ட்ரூகள்” ஆவதில்லை. கார்ட்டுனையே தமது கூரிய ஆயுதமாக சமூக முரண்பாடுகளை கிளாறி, குப்பைகளை வெளித்தள்ளி, உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் திரு. சிவஞான சுந்தரம். தன் சிந்தனையில் தோன்றிய என்னக்கருக்களுக்கு உயிரும், உருவமும் கொடுத்து முகபாவங்கள் மூலம் உள்ளத்தை வெளிப்படுத்திய அந்த அற்புதக் கலைஞரின் வலதுகருத்தை “பாரிசுவாதம்” எனும் பக்கவாதத்நோய் பாதித்தபோதிலும் மனிதப் மனம் கலங்கினாரில்லை. தன் இறுதி முச்சுள்ளவரை பணி தொடரவேண்டும் எனும் மங்காத ஆர்வத்துடன் இடது கையில் தூரிகை ஏந்தி சாதனை படைத்த அந்த அற்புத மனிதர்போல் இனி எவர் பிறப்பார்?



சிந்தனை ஆந்நஸ்மிகு சிரித்திரன் ஆசிரியர்

அகலாங்கன்

புன்னகை தவழும் முகம், சிந்தனையின் ஆழத்தைக் காட்டும் அகற்ற நெற்றி, எதையும் கூந்து கவனிக்கும் அழகான கண்கள். வார் த்தையின் பெறுமதியை உணர்ந்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் உரையாடல், உள்ளத்தைப் போலவே உயர்ந்த தோற்றும், இவரா இத்தகைய கருத்துச் சொல்லும் கற்பனை வளமும் சீர்திருத்த நோக்கமும் கொண்ட சிரிப்பலைகளை நெஞ்சக்கரை தனில் மோதவிடும் நகைச் சுவைக் கடல் என்று பார்த்தவர்கள் ஆச்சிரியப்படும் ஒரு மாமனிதரைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். அவர் வேறு யாருமல்லர்.

சிரித்திரன் ஆசிரியர் அமரா. சி. சிவஞானகந்தரம் தான் இந்த மாமனிதர்.

1979ம் ஆண்டு நான் அவரோடு அறிமுகமாகிய நாளிலிருந்து 90ம் ஆண்டு பிற்பகுதி வரை அவரோடு நெருங்கிப் பழகியவன். அவரது சிரித்திரன் சஞ்சிகையில் வளர்த்த தெடுக்கப்பட்டவன் என்ற வகையில் எனக்கு அவரோடும், அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிய பழக்கம் உண்டு. எனது தந்தையைப்

போலவே அவரில் அன்பு கொண்டு அக்குமேபத்தில் ஓருவனாகிப் பழகிய எனக்கு அவரது ஆத்மா பிரிந்த செய்தி என்னுள்ளத்தை இன்னும் அதடிக்கொண்டேயிருக்கிறது.

தேசிய சாகித்திய மண்டல விருது பெற்ற “சிரித்திரன் சித்திரக் கொத்து” நாலை அவர் ஆக்குவதற்கும் வெளியீட்டு விழாவைச் செய்வதற்கும் உதவக் கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்ததென்று என்றும் நான் பெருமைப்பட்டுக்கொள்கின்றேன்.

அவர் ஒரு சிந்தனைக் கோவை ஒன்றை நாலாக்குவதற்காக ஏழுதிக் கொண்டிருந்தார். அவற்றில் இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகின்றேன்.

ஒரு வீட்டில் வீட்டுத் தலைவர் இறந்துபோய் 31ம் நாள் அந்தியஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த உறவினர்கள் எல்லோரும் முக்குமுட்டச் சாப்பிட்டு விட்டு கைகழுவும் இடத் திற்குச் சென்றார்கள். அங்கே ஒரு நாய் எலும்பும் தோலுமாகக் கிடக்கின்றது. பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்து அந்த நாயை அடித்துக் கலைக்க முயல்கின்றார் ஒருவர். பந்தி வைத்துக் கொண்டிருந்த பக்கத்தில் கிட்டுக்காரன் ஓடிவந்து நாய்க்கு அடிக்கவேண்டாம் என்று தடுத்து அந்த நாய் அந்த வீட்டுக்காரர் இறந்த நாளிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் உருக்குலைந்து போய்கிடக்கிறது என்று சொல்கின்றார். இந்தச் சிந்தனையின் ஆழத்தை உணர்ந்து கொள்ளும் படியாக்கியானம் செய்யாமல்

உங்களிடனேயே விட்டுவிடுகின்றேன். இன்னொன்று ஒரு நூலகத்திற்குப் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட படித்தவர் கூட்டம் படை எடுத் துச் செல் கின்றது. நடுத்தெருவில் பூனையொன்று செத்து இரண்டு நாட்களாகத் தூர்நாற்றும் வீசிக் கொண் டிருக் கின்றது. கற்றவர்கள் எல்லோரும் முக்கைப் பிடித்துக் கொண்டு முகத் தைச் சுழித்தபடி மறுபக்கம் திரும்பி கவாசிப்பதை நிறுத்திக்கொண்டு வேகமாக நூலகத்திற்கு வாசிப்ப தற்கெனச் சென்றார்கள். படிப்பறி வில்லாத சாதாரண பாரான் ஒருவன் அவ்வழியால் வருகின்றான். அவன் மூக்கைப் பிடிக்கவுமில்லை, முகம் சுழிக்கவுமில்லை. பக்கத்திலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்று மன்வெட்டியை வாங்கி வந்து செத்துக்கிடந்த பூனையைத் தூக்கிக் கொண்டு போய் குழிவெட்டிப் புதைத் து விட்டுச் செல்கின்றான்.

அவன் நூலகம் செல்லவும் இல்லை. அவன் கற்கவேண்டியது எதுவும் நூலகத்திலும் இல்லை. இக்கருத்தின் ஆழத்தையும் உங்கள் சிந்தனைக்கேவிட்டு விடுகின்றேன்.

எனது “இலக்கியத் தேறல்” என்ற கட்டுரைத் தொகுப்பின் அட்டையின் பின்புறத்தை அவரது கருத்தோவியங்களால் நிரப்பவேண்டும் என்று ஆசைகொண்டேன். அவர் தனக் கே உரிய பாணியில் பின்வருமாறு ஆரம்பித்திருந்தார்.

துச்சாதனன், துரியோதனன் முதலானார்களது கெட்ட எண்ணத்தை உலகத் திற்குக்

காட்டுவதற்கே திருளபதிக்கு துகில் உரியும் சம்பவம் மகாபாரததில் இடம்பெறுகின்றது என்ற நூட்பமான உண்மையை எவ்வளவு அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

தனது நகைச்சுவைகளைப் பற்றி அவர் சொல்லும்பொழுது சில குறிப் பிடிட நகைச்சுவைகளை திரும்பத் திரும்பக் கூற நான் கேட்டுள்ளேன். அவரது நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் சமகாலப் பிரச்சினைகளை துல் லியமாக வெளிக் காட்டி யிருக்கின்றன.

சித்திரகானம் என்ற ஒரு பகுதியில் பிரபலமான சினிமாப் பாடல்களில் ஓரிரு அடிகளைப்போட்டு அதற்கும் பொருத்தமாகப் படமும் வரைவது அவரது வழக்கம்.

வானத் தீல் முழுநிலா காய்ந்து கொண்டிருக்கின்றது.

“வாராயோ வெண்ணிலாவே - ந் கேளாயோ என்கள் கதையை நம்மையும் பேசவிடாது நமக்கின ஒன்றும் செய்யாது” என்ற பாடல் வரிகளை தந்தை செல்வநாயகம் நிலைவைக் காட்டி பாடுவதாகவும் அவருக்குப் பக்கத் தில் ஜி.ஜி. பொன்னம்பலம் நிற்பதாகவும் தான் வரைந்த படத்தைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்.

காலக்கண்ணாடி

இதேபோல இன்னுமொரு கருத்துப்படம் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். நேபாள மன்னர் மகேந்திரா ஒரு தடவை இலங்கைக்கு வந்தபொழுது வேட்டைக்குச் சென்று ஒரு மானைக் கொன்றுவிட்டார்.

இலங்கை புத்தபிக்குகள் மான் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஒன்றுகூடி எதிர்ப்புக் காட்டினர். இதற்கு சிரித்திரன் ஆசிரியர் அவர்கள் ஒருகருத்துப் படத்தை அந்புதமாக அமைந்திருந்தார். செத்துக்கிடக்கும் மானைச் சுற்றி புத்தபிக்குகள் அழுதுகொண்டிருக்கின்றார்கள். பக்கத்திலே ஏராளமானதுமிழுகளின் பிணங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்தன. இந்தக் கருத்துப்படத்தைப் பற்றியும் அவர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

மகுடி

அவரது மகுடி கேள்வி பதில் மிகவும் விசித்திரமானது. சிரித்திரன் இதழ்கள், இன்றைய தமிழக முதல் அமைச் சர் கலைஞர் மு. கருணாநிதிக்கு ஒழுங்காக அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களிலும், இல்லாத காலங்களிலும் சிரித்திரன்களை வாசித்து பாராட்டுக் கூடிதங்களையும் அனுப்பி இருக்கிறார். மகுடி கேள்வி பதில் கலைஞருக்கும் பிடித்த ஒரு பகுதி என்பதைக் கூடிதங்கள் மூலம் கண்டுகொண்டேன்.

ஆசிரியர் அவர்கள் தனது ஒரு கேள்வி பதிலைப்பற்றி என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். தந்தை செல் வநாயகத் தின் மகன் சந்திரகாசன் அவர்களிடம் அவரின் தாயார் இந்தக் கேள்வி பதிலை வாசித்துக் காட்டி பாராட்டியதாக ஆசிரியர் அவர்கள் எனக்குக் கூறியிருக்கிறார்.

கேள்வி :- தாங்கிய தமிழனைத் தட்டினமுப்பியது யா?

பதில் :- அநுராதபுரத்தில் ஏறிய சிங்களப்பிரயாணி

கொழும் பில் இருக்கும் தமிழ் பேசத் தெரியாத தமிழ் நாகரீகத்தைக் கடைப்பிடிக்காத தமிழர்களை கிண்டல் செய்வது அவருக்குப் பிடித்தமானதொன்று Mr & Mrs. டாமோஷரன் என்ற பகுதியில் அவர்களை டமிலர்கள் என்று குறிப்பிட்டு அந்புதமான நகைச் சுவைகளை வழங்கியிருக்கின்றார். கொழும்புத் தமிழரின் நாகரீகத்தை அவர் நகைச்சுவைச் சித்திரமாக்கியது எனக்கு மிகவும் பிடித்ததொன்று.

நாய் நாகரீகம்

குழந்தைப் பிள்ளையை இருக்கவைத்து அதனைத் தள்ளிச் செல்லும் வண்டில் ஒன்றினையும், நாய்க் குட்டியையும், குழந்தைப் பிள்ளையையும் கொழும்புத் தமிழ் பெண்ணையும் இணைத்து ஒரு நாகரீகக் காட்சியை அவர் அமைத்திருந்தார். நா(ய)கரீகம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

குழந்தை இருக்கவேண்டிய வண்டிலுக் குள் நாய்க் குட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. குழந்தையின் இடுப்பிலே கயிறுகட்டி வண்டிலோடு தொடுக் கப பட்டிருக்கிறது. குழந்தை தவழ்ந்து, தவழ்ந்து நாய் இருக்கும் வண்டிலை இழுத் துக் கொண்டு போகிறது. குழந்தையின் தாய் மகிழ்ச்சியோடு நாயைப் பத்திரமாப் பார்த்தபடி நடந்து போகின்றாள்.

சமகாலக் கார்ட்டுன்கள்

எல் லா இடங் களிலும் இராணுவ சோதனை முகாம்கள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு கருத்துப்படத்தை அவர் அற்புதமாக அமைத்திருந்தார்.

ஒருவர் கோவணக் கட்டோடு நடந்துசெல்கிறார். இன்னொருவர் அவரைப் பார்த்து எங் கே செல் கிறீர் கள் எனக் கேட்க (யாழ் ப் பாணத் தில் இருந்து) கொழும் புக்குச் செல் வதாகக் கூறுகிறார். கொழும்புக்குப் போற ஆக்களை கடுமையாகச் சோதிக் கிறார்களாம் அதுதான் இப்படிச் செல்கிறேன்.

இப்படி எத்தனை வகையான நகைச்சவைகளை கருத்தோவியங்களை அவர் தமிழ் உலகுக்கு அள்ளிவழங்கியிருக்கிறார்.

அவரது அத்தனை சிரித்திரன்களையும் எழுத்தெண்ணி வாசித்தும், பின்பு சிரித்திரனில் நான் எழுத்தத்தொடங்கிய பின் எனது ஆக்கங்கள் பலவற்றை தாங்கி வந்த ஜீம் பதுக் கும் (50) மேற்பட்ட சிரித் திரன் களை சேகரித்து வைத் திருந்தும், நினைவுக் கெட்டியதைக் குறிப்பிடக்கூடியதாக இருக்கிறதேயல்லாமல் பார்ப்பதற்கு அல்லது ஆதாரம் காட்டுவதற்கு ஒரு சிரித்திரன் கூட கைவசம் இல்லை. காலம் இவைகளை அழித்தொழித் தாலும் சிந்தனைகளிலே இருந்து நினைவுகளை அகற்றவேமுடியாது.

தெய்வீக நாட்கள்

அவரோடு பழகிய நாட்களைத் தெய்வீக நாட்களாக இன்னும் கருதிப் போற்றுகின்றேன். அவரது இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ளமுடியாத சூழல் ஏற்பட்டு விட்டமைக்காக என் மனம் என்றும் வருந்திக்கொண்டே உள்ளது.



சமூக ஞானி சிவஞானசுந்தரம்

என். சண்முகலிங்கம்

சமூகவியல்துறை சிரேஷ்ட விவராயாளர்
யாழ்ப்பானம் பல்கலைக்கழகம்.

இழப்பதற்கு இனி என்ன இருக்கின்றது என்ற இன்றைய எங்கள் மாமனிதர் அன்னன் சிரித்திரன் சிவாவின் இழப்பு தாங்கமுடியாதது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எங்கள் பண்பாட்டின் செழுமையை, செந்த நெரியை, காட்டி நின்ற சிந்தனையாளனைத்தனிக்கும் இந்தக்கலை கொடுமையிடை பறிகொடுத்திருக்கின்றோம்.

“கார்ட்டுன்” என்ற கலைவடிவத்தை தனிமனித சமூக காம்பியக்களுக்கும், வக்கிரகங் களுக்கும், பயன் படுத் துகின்ற இன்றைய அவலங்களிடையே அன்னன் சிவாவின் ஒவ்வொரு கார்ட்டுன்களும் புதிதமாய், சமூக மேம்பாடு - மானிட மேன்மை என்று உண்ணத்தின் வீச்சாளவை.

தமிழ் சமூகத்தைத் தாழ்த்திய பேரினவாதக் கொடுமை கணங்களிலிருந்து விடும் அறிமுகமான “சிவா”ஜியின் படைப்புக்கள், அன்று கத்தி அரசியல் நடத்தியவர்கள் மத்தியில் அமைதியாய் ஆணால் ஆழமாய் அரசியல் நிலைமைகளை நுணுக உணர்த்தி நின்றாலே. கட்டடக்கலை பயில் பம்பாய் சேர். ஜே. ஜே. கலைக்கல்லூரிக்குச் சென்று செல்வன் சிவஞானசுந்தரம் அரசியல் சமூக விழிப்புணர்வுட்டும் கார்ட்டுன் கலைஞராக உருவாக அன்றைய இந்தியச் சூழலும் அவருக்கு வாய்த்தன. தினகருன் ஆசிரியாக கைலாஸ் (பூராசிரியர் க. கைலாசபதி) பத்திரிகை சஞ்சிகைத் துறையில் பலரை உருவாக்கிய காலப்பகுதியில் சமூக விமர்சக கார்ட்டுன் கலைஞராக சிரித்திரன் சிவஞானசுந்தரம் பரிமளித் தமையும் நிகழ்ந்தது.

அந்த நாட்களில் அர். பே. லக்ஷ்மன், பாலத்தக்கரை போன்ற ஞானமுள்ள கார்ட்டுன் கலைஞர்களின் பால் தனக்கு ஏற்பட்ட சட்டாடும் தன்னை இந்த துறையில் வழிக்படுத்தியதாக குறிப்பிடுவோர்.

“சிவா”ஜியின் மேதமைக்காக அங் கோரம் அவர் அங் கிருந் த வேணாயிலேயே சிலைத்து விட்ட தென்னாம். BLITZ, CONCH போன்ற பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் இன்னும் லோக்சத்த என்ற மராட்டிய ஏட்டிலும் அன்றே அவரின் கார்ட்டுன்கள் இடம்பெறும் பெருமையைப் பெற்றிருந்தன.

இலங்கைக்கு மீண்டப்பின் தந் தையாரின் விருப்பத் திற்காக கட்டடக்கலை தினைக்கள் படவரைஞர் தொழிலில் இணைந்தாலும், அவரது ஆத்மா தனக்கு பிடித்த கார்ட்டுன் கலையிலேயே தினைத்திருந்தது. People Voice, சுதந்திரின் என்பன “சிவா”ஜியின் உன்னத படைப்புக் களால் பெருமைபெற்றன. இந்தவேளையில்தான் தான் சிவா அன்னன் அடிக்கடி உணர்ச்சிபொங்க நினைவுகளும். “கைலாசின்” அறிமுகமும் ஊக்குவிடப்படும் அவருக்கு வாய்த்தன. தினகருன் ஆசிரியாக கைலாஸ் (பூராசிரியர் க. கைலாசபதி) பத்திரிகை சஞ்சிகைத் துறையில் பலரை உருவாக்கிய காலப்பகுதியில் சமூக விமர்சக கார்ட்டுன் கலைஞராக சிரித்திரன் சிவஞானசுந்தரம் பரிமளித் தமையும் நிகழ்ந்தது.

சிரிப்போடு சிந்தையில் வெளிச்சம் பாய்ச் சிய அவரது கார்ட்டுன்கள் சவாரித்தமிப்பி என்ற மகுடத்தில் பிறந்தன.

30 ஆண் கூகஞ்கர மேலாக அந்த பாத்திரத்தின் ஊடாக எங்கள் வாழ்வை எங்கள் சமூகப்பொலிகளை கொடுமைகளை விழரித்த அவர்து படைப்புக்கள் எத்துணை ஆழமானவை.

பின் னாலே “செய்தொழில் தெய்வம்” சிரிப்பே சீவியம் என்று அவர் தன்னை அர்ப்பணித்த சிரித் திரி சஞ்சிகையும், கல்யக்கண்ணாடியாக அவர் எழுதிய ஆசிரிய தலையங்கங்களும், அழில் இடம் பெற்ற ஒவ்வொரு படைப்பும் எத்துணை மகத்தானவை.

“கந்தன் அஸ்ரினை, வெளவால் உய்ரினை கந்தன் கோயிலுக்குள் போகமுடியாது வெளவால் போகமுடியும் - சவாரித்தம்பர மூலம் அன்றைய சாதியக் கொடுமைக்கான விழரிசனம் வெளிப்படும்.

நவீனமயாக்கம் என்ற பெயரில் போலியாம் மேலை வாழ்க்கை முறைக்குள் அழியும் மௌது பண்பாட்டு வாழ்வின் அவலங்களை மிஸ்டர் அன்ட் மிஸில் டாமோட்ரன் சித்தரிக்கும்.

காலில் கத்தியிடன் சமாதானம் பாடவந்த போலியிரு வேஷங்கள் வரை அவர்து தூரிகையில் துலங் கிய அம்பலமான சமூக அரசியல் சிந்தனை வீச்கக்கள் அந்தனையுமே எங்கள் பண்பாட்டுச் செல்வங்கள்தான். எங்கள் சமூகவரலாற் றிற் கான் சமூகவியல் மூலங்களான அவரின் படைப்புக்கள்

அனைத்தையும் சமூகநோக்கில் தொகுத்து வருகின்ற தலைமுறைக்கு கையளிப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாகும்.

மாறாத சோகம்

அத்தகைய ஒரு முயற்சியில் அவர்து படைப்புகளைத்தேடி அவரோடு கலந்துரையாடியிருந்த வேளையில்தான் எல்லாவற்றையும் தொலைத்து அலையும் இந்த அவல் வாழ்வு குழந்தது. சிவா அண்ணலூடனான அந்த இறுதி சந்திப்பு பொழுது எங்கள் வழமையான அறிவுலக அவலங்களின் முடிவில் வழமை போல ராக்கத்தில் கரையும் வேலை அனாருக்கும் எனக்கும் பிடித்த யமன் கல்யாணியில் “கிருஷ்ண நீ பேகனே” பாடியதும் பின் அதே சுருதியில் “மாறாத சோகம் தானோ” என்ற அதே ராக்கத்திலான நிறைப்ப பாடலை நான் பாடியபோது தன்னை மறந்து அண்ணன் சிவாவும் சேர்ந்து பாடிக் கரைந்ததுவும் இன்று அவருக்கு இறுதி பிரியாவினை தருவும் முடியாத என் இருப்பில் “மாறாத சோகம் தானோ” மட்டும்தான் மிச்சமா அன்பு உள்ளங்களே?

அண்ணன் சிவாவுக்கு புகழஞ்சலி செலுத்தி, “வானத்து அமரன் வந்தான் காண் போகுன் கான்” என்று வழமைபோல் கிடைக்காமல் இனியேனும் அவர்து சிந்தனை வீச்சில் சமூக விஞ்ஞானத்தில் தோய்ந்து விழிப்புணர்வுகொள்வோமா?



தனித்துவமான கலைஞர் சீர்த்திரன் சிவஞானசுந்தரம்

திருமதி. அண்ணலட்சுமி கிராஜதுரை
(சிரேஷ்ட பத்திரிகையாளர் - வீரகேசரி)

தனித்துவமான கலைத்திறனும்,
அதற்கிணைவான கொள்கைப்பற்றும்
கொண்ட கலைஞர்கள் அபூர்வமாகவே
பிறக்கிறார்கள். அவர்களில் ஒருவர்
அண்மையில் யாழ்ப்பாணத்தில் மறைந்த
சிரித்திரன் ஆசிரியர் எஸ். சிவஞானசுந்தரம்
அவர்கள்.

“சீர்த்திரன் கந்தர்” அல்லது அவர்
படைத்து உலவவிட்டு மக்கள் மனதில்
நிலைபெற்று விட்ட பாத் திரமான
“சவாரித்தம்ப்” என்றால் இவர் உங்களுக்கு
யிகவும் பரிசுயமான ஒருவராகின்றார் என்பது
மதிக்க முடியாதது.

நந்தர் தொழிலால் ஒரு பட
வரரஞர். இருப்பினும் தமது கேலிச்
சித்திரங்களால் பெரும் புகழ் பெற்றவர்.
இந்தியாவுக்கு உயர்படிப்புக்காகச் சென்று
அவரை கார்ட்டுன் சித்திரக்கலை யிகவும்
கவர்ந்து கொண்டது. அதனை வெகு
அவதானத் தோடும், ஆர்வத் தோடும்
கற்றுக் கொண்ட அவர் இந் தியப்
பத்திரிகைகள் சிலவற்றில் கார்ட்டுன்களை
வரைந்தார். இவரது முதலாவது “பிள்ளை”
வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது இந்த ஆழ்றலை நமது
நாட்டுக்குப் பொருத்தமானதாக அவர்
மாற்றிக் கொண்டார். நகைச்கலை
உணர்வும், எதையும் ஒரு புதிய
கோணத்தில் நோக்குகின்ற நிறுத்தம் ஆழ்ந்த
சமூகப் பிரக்ஞையும், தவிர சிந்தனை
இயல்பும் சுந்தரருக்குரியவை. ஒரு

கார்ட் டுனிஸ் டுக்கு நிச் சயமாக
இருக்கவேண்டிய குணாம்சங்கள். எனவே
அவர் கருத்துச்செறிவும், கற்பனை வளமும்
நகைச்கலை உணர்வும் நிறைந்த கருத்துச்
சித்திரங்களைப் படைத்து வெளியிட்டதில்
வியப்பேதுமில்லை.

சவாரித்தம்பர் மைனர் மச்சான்,
மிஸ்டர் அண்மிலிஸ் டாமோஷன், ஸ்ரீமான்
செல்லக்கிளி ஆகியவை. சுந்தர் தமது
கார்ட்டுன்கள் மூலம் ஈழத்தில் உலவவிட்ட
பாத்திரங்கள் தீக்கரன், வீரகேசரி, மித்திரன்
மற்றும் சீல பத் தீரிகை களில்
இக்கார்ட்டுன்கள் வெளிவந்தன. மக்களின்
பெரும் அபிமானத்தைப் பெற்றன.
இப்பத்திரிகைகளை வாங்கும் வாசகர்கள்
முதலில் சுந்தரின் கார்ட்டுன்களைப் பார்த்து
சிரித்த பின்புதான் பத்திரிகையின் ஏணை
விஷயங்களைப் பார்ப்பார்கள். இவை 1950ம்
ஆண்டின் பிற்பகுதி 1960, 1970ம்
ஆண்டுகளில் உச்சக்கட்டம்.

சுந்தர் சித்திரித்த “சவாரித்தம்ப்”
யார்? புதுமைகளைக் கேலி செய்த
யாழ்ப்பாணத்துப் பழைமவாதியல்ல. நாகீகம்
என்ற பெயரில் வெளியாகும்
அலங்கோலங்களை எடுத்துக் காட்டிய
சீதிருத்தவாதி மனிதாபிமானி. நாமமது
தமிழ்ரெனக் கொண்டிங்கு வாழ்ந்திருந்த
சிலின் ஆங்கில மோகம் சுந்தரரை மிகவும்
அலைக்கழித்தது. அதன் யணாகப்
பிறந்ததே மிஸ்டர் அன் மிஸ்டர் டாமோஷன்.
பெண்களின் பின்னால் சுற்றுவது வாழ்வின்

தலையாய் பணின்க கொண்ட சில இளவட்டங்களின் இயல்பைக் காட்டி நகைக்க மைனர் மச்சானை அவர் உருவாக்கினார்.

தாம் படைத்த பாத்திரங்கள் சுந்தரைப் பொறுத்தவரை அவரது பிள்ளைகள்போல அவற்றைப் பற்றிக் கதைப்பதனால் மிகவும் குதுகலிப்பார். அந்த ஒவ்வொரு பாத்திரமும் நேரில் வந்து பேசுவது போல முகபாவத்தை வைத் துக்கொண்டு பேசிக் காட்டி மற்றவர்களைச் சிரிக்க வைப்பதும் அவருக்கு பிடித்தமான ஒன்று.

எல்லோரிடமும் பாரபட்சமின்றி இனிமையாகப் பழகும் கூபாவம் கொண்ட இவர் கொள்கைப்பிடிப்பு உள்ளவர். ஏழைகள் மீது இருக்கம் கொண்டவர் தாம் சொல்லவேண்டிய கருத்துக்களை நயமாகவும் ஆணிஅடித்தாற் போன்று சொல்லும் திணிவுகொண்டவர் என்பதைஅவரது கார்ட்டுன்களும், கருத்தோட்டங்களும் பளிச் சென்று எடுத்துக் காட்டும். இவரது கேளிச் சித்திரங்கள் பலவற்றை ஆண்தவிகடன் வாராவாராம் எடுத்துப்பிரசுரித்து வந்ததையும் இங்கு குறிப்பிடலாம்.

தமது கருத்துக்களை மேலும் ஆழமாக எடுத்துக் கூறும் பொருட்டு இவர் ஆரம்பித்த பத்திரிகைதான் சிரித்திரன். “ஸிர்பே சீவியம்” என்பது இதன் தாரக மந்திரம் என்பதில் இருந்து இவரது கொள்கையையும், குறிக்கோளையும்

ஒருங்கே புரிந்து கொள்ளலாம். இருபதாண்டுகளுக்கு மேல் வெளிவந்த இம்மாத சஞ்சிகை வாசகர்களின் மிகுந்த மதிப்பைப் பெற்றுதொன்றாகும். சுந்தரின் ஆழாமைக்குச் சான்றாக விளங்கிய இச்சஞ்சிகை இலங்கைப்பத்திரிகை உலகிற்கு ஒரு தனித்துவமான வரவு என்பதில் சுந்தேகமில்லை.

ஒருவனது வாழ்க்கையின் வெற்றி தோல்வி என்பது அவன் செய்யும் தொழிலில் பற்று வைப்பத்திலேயே இருக்கிறது. இந்நாட்டில் கார்ட்டுன் ஒளியத்தால் பணம் கிடைக்காது என்றபோதும் தொடர்ந்து வரைந்தேன் என்னை ஒருவர் உந்து வாழ்க்கையில் வெற்றியா, தோல்வியா, என்று கேட்டால் வெற்றி என்றுதான் கூறுவேன். என்ன பொறுத்த அளவில் அது வெற்றி.

இவ் விதமாக திரு. சிவஞானசுந்தரம் அவர்கள் 1990ம் ஆண்டில் தமது கார்ட்டுன் சித்திரங்களைத் தொகுத்து தான் வெளியிட்ட சிரித்திரன் சித்திரக் கொத்து என்ற முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிமூலர் பூக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது பிறக் கின்ற கலைஞர் களும் சில நோக்கங்களோடுதான் மலர்களின்றனர். மணம் வசுகின்றனர். சுந்தரும் அத்தகைய ஒரு கலைஞரே அவர் புகழ் வாழ்க!



யோற்காலம் படைத்த கேள்ச்சித்திரக் கலைஞர்..

அமரர்.நவாஸ்யூர் சுச்சதானந்தமு
 ஸழுத்து தமிழ்ப் பத்திரிகை
 உலகிலே கேலிச் சித்திரக் கலையை
 ஆரம்பித்து புதியதோர் பொற்காலம்
 படைத்தவர். நகைச்கவை எழுத்தை
 தங்கநகையென சாதாரண மக்களுக்கும்
 வழங்கி பத்திரிகை வாசிப்பில் அவர்களுக்கு
 மகிழ்ச்சி பூரப்பை ஊட்டியவன்! அவர்தான்
 சிரித்திரன் சிவஞானகந்தரம் என்னும்
 கலைஞர்! அக்கலைஞர் மேடைகளில்
 ஏறியதில் வை, பேசியதில் வை,
 வீண்சலசலப்புகளில் ஈடுபட்டு அதைக்
 கலை என்று காலங்கறிக்கவுமில்லை.
 அமைதியாக தன்னைக் காட்டிக்
 கொள்ளாமல் இருந்து நகைச்கவை
 ஆயுதத்தை ஏந்தி சமுதாயத்தில் பெரும்
 பூர்ச்சி செய்தார்.

நமது மன்னில் தமிழர்
 சமுதாயத்தின் பெருநோயான சாதி வெறி,
 முடநம்பிக்கைகள், போலித்தனங்கள்
 யாவற ஏற்றும் அவரது ஆயுதம்
 குத்திக்குதறியது. ஆனால் மக்களின்
 இதயங்களைப் புண்படுத்தும் கண்ணகளாகப்
 பாய்ந்ததில்லை. சிந்தனையைக் கிளரி
 பண்படுத்தும் பண்பு செறிந்ததாகத்
 திகழ்ந்தது.

நமது மன்னில் முற்காலத்தில்
 நடைபெற்ற தமிழ்க் கூத்துக்களில்
 பச்சையாக அபாசம், வசைபேகவது
 அல்லது பாடுவது அந்தமற்ற சேட்டைகள்
 செய்வதுதான் நகைச்கவை என்ற
 கருதப்பட்டு வந்தது. இங்கு வெளியான

தமிழ்ப் பத்திரிகைகளிலும் நகைச்கவை
 குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்த கலையாக
 இருக்கவில்லை.

சந்தரின் கேலிச் சித்திரமான
 சவாரித் தம் பரோடு தான் ஈழத் து
 தமிழ்ப் பத் திரிகை உலகில்
 கேலிச் சித் திரத் தின் பொற் காலம்
 ஆரம்பாகிறது. சவாரித்தம்பர் மாட்டுவாலை
 முறுக்கிவிட்டதுபோல வாசகர்களிடையே
 பெரிய கிளர்ச்சியை கிண்டிவிட்டார்.

முதன்முதல் தினகரனிலும், பின்பு
 வீரகேசரியிலும் அவரின் கேலிச்சித்திரமங்கள்
 வெளியாகின் சவாரித்தம்பரோடு தொடங்கி,
 பின்பு வெவ்வேறு குணவியல்புள்ள
 அற்புதமான பாத்திரங்களைப் படைத்து,
 அவைகளை வெவ்வேறு கோணங்களில்
 வைத்து சமுதாயத்தின் கோணங்களைச்
 சிரிப்பால் சாடினார். மக்களின் அன்றாட
 வாழ் க்கைப் பிரச் சினைக்களையும்,
 அவர்களின் நுண்ணிய உணர்வுகளையும்
 தத்துவச் செறிவோடு சிரிப்புச் சிதறல்களாக
 அவர் தெளித்தார்.

வாழ்க்கையை அவர் சிரிப்பு என்ற
 தத்துவத்திலே பார்த்துச் சிரித்தார்.
 மக்களையும் சிரிக்க வைத்து சிந்திக்கக்
 செய்தார். அவரது கேலிச் சித்திரமங்களிலும்
 நகைச்கவை எழுத்திலும் நம்நாட்டுப்
 பிரதேசங்களின் மன்வாசனை கமல்ந்தது.
 அவரது தூரிகையின் கோடுகள்
 பாத்திரங்களின் குணாம் சங்களையும்
 உணர்ச்சிகளையும் நூபாக வெளியிட்டன.
 சுந்தரின் சவாரித்தம்பர், சின்னக்குட்டி,
 பாறிமாமி, மைன் மச்சான், மிள்டர் அண்ட
 மிளிஸ் டாமோட்ரன், சின்னக்கிளி முதலிய
 பாத்திரங்கள் குடிசைவாழ் மக்களோடும்
 உயிர் பெற்று வாழத் தொடங்கினார்.
 அச் சிரஞ் சீவி மாந் தர் கள் தமது
 “பிரஸ்மா”வின் புகழ் பேசுவார்களாக என்றும்
 திகழ்வார்கள்.

சித்திரக்கலையில் இளமையிலிருந்தே ரசஸனயும் ஆர்வமும் ததும்பியிறந்த கந்தர், ஓவியராக வேண்டும் என்று கனவு கண்டுவேந்தார். ஆனால் அவரது பெற்றோர், அவரைக் கட்டக்கலை பயிலும் வண்ணம் இந்தியாவுக்கு அனுப்பின். ஓவியக்கலைப்பொய்யால் தவித்த சுந்தருக்கு அங்கு நல்ல “தீவி” கிடைத்தது போல் தக்காபிர போன்ற பிரபல ஓவியக்கலை நட்பு வாய்த்தது. கணக்குப் பார்க்கும் கட்டக்கலைப் படிப்பை விட்டு சுந்திராக கற்பனை உலகில் வானம்பாடியாகப் பறப் பதற்கு தான் காதவித ஓவியக்கலையைக் கடமணம் புரிந்தார்.

இந்தியாவில் பிரபலமான சுந்திராக “கொஞ்ச” என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான கற்ஞர்சியாவிற்கு இந்திய ஓவிய நண்பர்கள் சுந்தரை அறிமுகம் செய்தனர். கந்தர் வரைந்து கொடுத்த கேவிச்சித்திரத்தை கற்ஞர்சியா கொஞ்சில் பிரகரித்ததோடு சுந்தரைப் பாராட்டி சிறுதொகைப் பணத்தையும் கொடுத்தார். அன்றிலிருந்து சுந்தர் கொஞ்ச பத்திரிகையின் கேவிச்சித்திரகாரராகப் பணியாற்றினார். பின்பு “பிளிற்ஸ்” பத்திரிகையில் அதே பணியைச் செய்தார். இந்தியாவில் அவர் இருந்த காலத்தில் ஓவியர்கள், ஏழுத்தாளர்கள், சங்கீத வித்துவாளர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள் முதலியோரின் குழலை பெரிதும் நாடனார். அவர்களில் சிறைது நட்பும் பாராட்டும் அவருக்கு கிடைத்தது.

சுந்தர் இவங்கைக்குத் திரும்பிய காலத் திலேதான் அவரின் கேவிச் சித்திரத்திற்குள் இனங்கண்ட அன்றைய தினகரன் ஆசிரியர் க. கைலாசபதி தினகரவில் கேவிச்சித்திரம் வரைய அவரை அழைத்தார். “சவாரித்தம்பர்” மக்கள் இதயங்களில் சவாரி வரத்தொடங்கினார். இந்துசமய தத்துவமும் சுந்தரக் கந்தமும்

எமது கலைகளின் ஆணிவேர். ஓர் உன்னது கலைஞர் கலையில் ஈடுபெய்து போது அவன் மனம் அதிலே விபிக்கிறது. அது ஒருவித யோகநிலை. அந்த நிலை பண்டிட்டு மெய்மறந்த இன்ப நிலையில், யோக நிலையில் உருவாகும் கலைகளே காலத்தால் அமையாத கலைகள் என்று அவர் கவுததுப்போகவார்.

கர் நாடக சங்கத்தை தில் தனக்கிறுக்கும் ரசஸனயையும், மதிப்பையும் “சிரித்திரவில்” வெளியான மகுடியின் கேள்வி பதில் மூலம் அவர் விளக்கும் அழகைப் பாருங்கள்.

கேள்வி :- தாங்கள் கடவுளைக் கண்டதுண்டா?

பதில் :- ஆம், நாகநாதன் பத்மநாதன் நாதல்வரத்தில் “குயலே உணக்கன்த கோடி நமல்காரம்” என்று கானம் இசைக்கும் போது கண்டிருக்கிறேன். கலைஞர் மாத்திரமல்ல ரசிகனும் கலையை ரசிக்கும் போது போகநிலையை அடைந்து தெய்வீகத்தில் திலைக்கிறான் என்ற தத்துவம் இப்பதிலில் தொலிக்கிறது. சிரித்திரவில் சங்கத்திற்கு அவர் சிறப்பிடம் அளித்து வந்தார். தியாகராஜபாகவதர், எம். எஸ். இராஜூரத்தினம்பிள்ளை, நம்நாட்டு தவில் மேதை தெட்சணாமுரத்தி போன்ற இசைக்கலைஞர்களின் மேதாவிலாசங்களை அடிக்கடி பேசுவார்.

சிரித்திரவில் மகுடி பதில்கள் மெயில்வாகனத்தார், சிரித்திரன் அகராதி, செய்தி சொன்னதும் பல்லி சொன்னதும் முதலிய வண்ணமான தலைப்புக்களில் வண்ண வண்ணச் சிந்தனை மனிகளை சிரிப்பொலி கலகலக்கச் சொனிந்தார். நலைக்கலையோடு சிறுக்கை, நாவலகள், கவிதைகள், நேர்காணல் என்று இலக்கியச் கலையினையும் சிரித்திரன் விருந்தாக வழங்கியது. சிரித்திரன் பண்ணையில் வளர்ந்தோர் பல் இன்று குறிப்பிட்டத்தக்க


எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் மினிர்கிறார்கள்..

இலக்கியகாரரும், சாதாரண மக்களும் ஆவலூடன் வாங்கி வாசிக்கும் சஞ்சிகையாக சிரித்திரனை முப்பது ஆண்டுகள் கந்தர் வெளியிட்டுள்ளார். வெளியில் செல்ல இயலாது நோய்கள் அவரைப் பற்றிக் கொண்ட கடைசிக்காலத்தில் “இந்த உகைத்தல் என்ன விடாது என்றால் அதைபற்றி கைத்திருப்பவர்கள் இந்த நோய்கள் தான்”

என்று “ஜோக்” அடிப்பார். அக்காலத்திலும் அவர் கேவிச் சித்திரம் வரைந்தார். எழுதினார், சிரித்திரன் வெளிவந்தது.

கந்தரின் பேச்சும் முச்சும் மட்டுமேல்ல, அவரது குடும்பமே சிரித்திரனோடு ஒன்றி சிரித்திரனுக்காக உழைத்து வந்ததால் நண்பர்கள் அவரையும் “சிரித்திரன்” என்றே அன்புடன் குறிப்பிட்டு வந்தனார். அந்தச் சிரித்திரன் இன்று இல்லை ஆனால் “சிரித்திரன்” பதித்த புகழ்பூத்த புதுமைமிகு வரலாறு மறையாது.

நிறைவு



களம் அமைக்கத்தான் வேண்டும்.

சிரித்திரன் சுந்தர் வாழ்க்கீறார்

திக்குவல்லை கமால்

நான் பாடசாலை மாணவனாக
இருக்கும்போது முதன் முதலில் கவிஞர் இக்பால் அவர்களிடமிருந்தே சிரித்திரனைக் கண்ணுற்றேன். அவர் எனது ஆசிரியர்.

அவரது கவிதையொன்று அந்த இதழில் இடம்பெற்றிருந்தது.

“கிடை நீங்கள் எழுதலாமா?”
என்ற தோரணயில் எனது வினவதல் அமைந்தது.

“அவர் நிறைய கிளக் கியப் ‘பற்றுள்ளவர்’ என்று அவர் சொன்னபோதும் என் னால் அதை ஏற்க முடியாது போலிருந்தது.

என்றாலும் சிரித் திரன் வாசகணாகவே நான் இருந்தேன்.

அப் போதெல் லாம் மரபுக் கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருந்தாலும். தமிழக சிற் ரேபுகளை பரவலாகப் படிக்கும் வாய்ப்பின் காரணமாக புதுக் கவிதை எழுதும் ஆர் வம் எனக் கேற்பட்டது. ஆயினும் இங்கு அதற்கான பிரசுர வாய்ப்பு குறைவாகவே இருந்தது. தேசியப் பத்திரிகைகள் கூட புதுக் கவிதைகளைக் கண்டுகொள்ள வில்லை. நான் அறிந்த வரையில் “மல்லிகை” மாத்திரமே புதுக்கவிதைகளைப் பிரசுரித்தது. அது இலக்கிய சஞ்சிகை புதுமைக்கும் சோதனை முயற்சிகளுக்கும்

1972ல் என்று ஞாபகம் தமிழில் முகவரியிட்ட ஒரு கடிதம் யாழ் ப்பாணத் தீவிராந்து எனக் குக் கிடைத்தது அப்புவத்தோடு படித்தேன். ஆம், சிரித்திரன் ஆசிரியர் எழுதியிருந்தார்.

“தாங்கள் கண்ணயாழி”யில் எழுதிய கவிதைகளினைப் படித்தேன் அந்தகைய கவிதைகளை சிரித்திரனுக்கும் எழுதுங்கள் பிரசுரிப்போம்.

சிரித் திரனை ஒரு சிரிப்புச் சஞ்சிகையாக கணக்குப்போட்டிருந்த எனக்கு கவிஞர் ஏ. இக்பாலின் கூற்று எவ்வளவு உண் மையான தென் று அப் போது தான்பட்டது.

சிரித் திரனுக்கு கவிதைகள் எழுதினேன். பெட்டியடித்து சிறிய சிறிய பாங்களும் போட்டு அழகாகப் பிரசுரித்தார். அதைத் தொடர்ந்து இன்னும் பலர் எழுதத்தொடங்கினன்.

அதிர்வெட்சுமாக 1973ல் பலவாலி ஆசிரியர் கலாசாலைக்கு யிற்றி ஆசிரியாக நான் பிரவேசித்தேன். அங்கேயும் ஓர் இலக்கிய வட்டம் ஓவியர் ரமணன், கலைவாதி, அங்பு ஜவஹர்ஷா, ஜவாத் மரைக்கார், முதுர் முகைதீன் இப்படிப்பள்ளி

காலப் போக் கில் யாழ் புதுக்கவிதை அப்புவர்கள் பலர் எம்மோடு தொடர்புகொண்டனர்.

ராதேயன், பாலம்பி, சசி கிருஷ்ண மூர் த் தி, புநகரி மரியதாஸ், லோகேந்திரவிங்கம் இன்னும் சிலர் அத் தனை பேரமே சிரித் திரனில் புதுக்கவிதை எழுதி ஒரு பரப்பை ஏற்படுத்தியவர்கள். இந்தவகையில் இலங்கையில் புதுக்கவிதையை முன்தள்ளி ஜனரஞ்சக்கப்படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு.

வார இறுதிகளில் சுந்தரை நாம் சந்திப்போம். இலக்கியம் பற்றியும் புதுக்கவிதை பற்றியும் கலந்துரை யாடுவோம். திருமதி சுந்தரும் ஓர் ஆழனான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும், பின்னணியும் சிரித்திரினின் வளர்ச்சியில் முக்கியமானதே.

சிரித்திரின் சிறுக்கைத்துறையிலும் கணி சமான பங் களிப் பைச் செய்திருக்கின்றது. எட்டாண்டு நிறைவு சிறுக்கைத்துறையைத் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு சிறுக்கைப் போட்டியாவது நடத்தாமல் விட்டதில்லை அவ்வாறான பல சிறுக்கைத்துறைப் போட்டிகளில் நானும் பங்குகொண்டு பரிசுபெற்றுள்ளேன். எனது கைத்தகளை இருவருமே வெகுவாக ரசித்துப் பாராட்டுவார்கள்.

இவ்வாறாக சுந்தரோடு பழகிய காலத் தில் அவரது ஆளுமையை முழுவதுமாக நான் புரிந்துகொண்டேன். என்றால் தத்துவம் தவாாதவராக அவர் இருந்தார். சில நீண்ட கனவுகளை தன்னுள்ளே பொதித்து வைத்திருந்தார்.

யற்ப்பாணத்திலிருந்து வந்தபிருகு இரண்டொரு தட்டை கொழும் பிலே அவரைச் சுந்தித்திருக்கிறேன். அவருடைய கனவுகள் மட்டுமல்ல எங்களுடைய கனவுகளும் தொடர்புகளும் பேர்ஸ்கூழல் காரணமாகச் சிதைந்துபோய்விட்டதை நான் அதிகம் சொல்லத்தேவையில்லை.

**சுவைத்திரனுக்குள்ளே சிரித்திரின் வாழ்க்கீறது.
சுந்தரும் வாழ்க்கீறார். . . .**

கடைசியாக 1990ல் “மல்லிகை” இருபுத்தெந்தாவது ஆண்டுமள்ள வெளியிட்டு விழாவுக்கு யாழ்ப்பாணம் சென்றபோது செங்கை ஆழியானுடன் சுந்தரைச் சுந்திக்கச்சென்றோம். அப்போது அவர் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்தார். அதுவே கடைசிச் சந்திப்பாகவும் அமைந்துவிட்டது சுந்தர தன் சிரித்திரனுக்கு முற்றுப்புள்ளி இட்டுக்கொண்டார்.

சிரித்திரின் போல் இன்னொரு சஞ்சிகை வெளிவருமா என்ற ஏக்கம் எனக்குமட்டும் ஏற்பட்டதல்ல? இலக்கிய சஞ்சிகைகள் ஈராயிரம் வரலாம் போகலாம். சிரிப் பையும் சிந் தனையையும் இலக்கியத்தையும் மானுட நேயத்தையும் ஒருங்கிணைத்து சஞ்சிகை நடாத்த இன்னொரு சுந்தர பிறக்க வேண்டுமோ?

ஏராளம்பேர் அப்போதல்லாம் சிரித்திரனுக்கு நகைக்கவை எழுத்துக்களை எழுதினார். அவர்களில் சுந்தரின் மனதைத் தொட்டவர் திக்கவயல்தான்.

“தீக்கவயல் சீரித்திரனைப் புரிந்துகொண்டு எழுதுகிறார்” இவ்வாறு சுந்திக்கும் போதுலாம் சுந்தர் சொல்வார். எனது அபியிராயத்தையும் கேட்பார்.

இன்று சிரித்திரின் இல்லை. சுவைத்திரன் இருக்கிறது. சுந்தர் இல்லை. திக்கவயல் இருக்கிறார்.

சிரித்திரன் வளர்த்துவிட்ட இனிய எழுத்தாளர்கள் . . .

பாணபத்திரன்

இலக்கியத்திலே மனிக்கொடி என்ற சஞ்சிகை மிகவும் பிரபல்யமானது. மனக கொடிக் காலம் என அது சிறப்பிக்கப்படுகின்றது. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற பிரபல்யமான எழுத்தாளர்கள் இங்குதான் முதலில் தமது ஆக்கத்தைப் பிரசரம் செய்தார்கள். இலங்கையைப் பொறுத்தமட்டில் பல எழுத்தாளர்களை உருவாக்கித் தமிழ் மக்களின் சுயசிந்தனையை உருவாக்கியது சிரித்திரன் ஏடே. அவருடன் எனக்கு 40 வருடாலப் பழக்கம் உண்டு. இந்த 30 ஆண்டுகளில் உருவாகிய எழுத்தாளர்களை ஒரு பட்டியல் போடலாம்.

1964ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சார்த்திரன்” சஞ்சிகை திரு. சி. சிவஞ்சூரன்குறும் அஹர்களின் மறைவு வனர வெளிவந்து கொண்டிருந்தது. 31வருடாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது சிரித்திரன். இச்சஞ்சிகை வெளியிடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் இருந்து பெருவாரியான சஞ்சிகைகள் வெளிவந்தன. இறக்குமதி செய்யப்பட்ட இச்சஞ்சிகைகளை நிற்பாட்டினால்தான் இங்கு கலை, இலக்கியம் வளருமென்பல் கூப்பாடு போட்டனர். ஆனால் இந்தக் கோட்பாடுகளுக்கு எதிராக இயங்கிய சிரித் திரன் அச் சஞ்சிகைகளுடன் போட்டியிட்டு வெற்றியடைந்தது. “குழும், கல்கண்டு, வீகடன் எல்லாம் வெளிவருகிற உண்ணர சஞ்சிகையை யார் வாசிக்கப்போறான்க” என்று கேட்ட நபர்களும் இருந்தனர். இதை ஆசிரியரே

பலதடவை சொல்லிச் சிரித்திருக்கின்றார். முதன்முதலில் கொட்டாஞ்சேனையில் உள்ள சென். பெண்டிக்கர் மாவத்தையில் பல கல்டங்கட்டு மத்தியில் இச்சஞ்சிகை வெளிவந்தது. அன்று இச்சஞ்சிகையை வெளியிடுவதற்கு அவர் ஒரு தியாக வேள்வியே நடாத்தினார். அச் சடித்த சஞ்சிகைகளை தனியே வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவார். இதற்கு உதவியாக நாங்கள் சிலர் கூட்செல்லோம். இந்த இனிய நினைவுகள் என்றும் நீங்காது! எழுத்தாளர் கு. இராமச்சந்திரன் சராப் சீமா, திக்கவயல் ஆகியோர் ஆசிரியருக்கு இவ்விடயத்தில் மிகவும் தலைணநின்றார்கள்.

சிரித்திரன் ஆரம்பகட்டத்தில் பல எழுத்தாளர்கள் (புதியவர்கள்) காலத்தில் இருந்துகிணார்கள். குடாரப்பூர் சிவா, திக்கவயல் தாழு, வி. இராசையா, ஸா. சன் முகநாதன், காசி ஆனந்தன், அம்மையப்பன், யாழ்நங்கை என்போர் ஆரம்பகால எழுத்தாளர்களாக இருந்தார்கள். குடாரப்பூர் “சிவா” வரைந்த நடுநிசி என்ற மர் மக்கதை இன்றும் மலைப்பு ஊட்டக்கூடியது. சர் வதே சிய நகைச்சுவைகள் பற்றி ஆரம்பகாலத்தில் எழுதிய “தீக்கவயல்” ஒரு வரலாற்றறையே படைத்தார். மாலியின் படைப்புகள் பற்றி எழுதிய வி. இராசையா சிரித்திரன் இதழ்கள் மறக்கமாட்டாத இலக்கியவாதி. மாதிரிக்கிளாக்கங் மயில்வாகனம் தொடங்கி பல நகைச்சுவை கதைகளை எழுதியவர் பொ. சண்முகநாதன், காசி ஆனந்தன்

எழுதிய மாத்திரைக் கதைகளை மறக்கத்தான் முடியுமா? இலட்சியதாகம் மிகுந்த அந்தச் சிறிய கதைகளுக்கு இருந்த மதிப்பினை எவ்வாண் மறக்கமுடியும்.

சிரித்திரன் தொடங்கப்பட்ட காலத்தில் பிரபல்யமான எழுத்தாளர்களும் அங்கு களம் அமைத்து இருந்தார்கள். அதில் மண்டர் சிவலிங்கம், அ. ந. கந்தசாமி ஆகியோர் குறிப்பிடத்தகவர்கள். அ. ந. கந்தசாமி எழுதிய சிறுவர் கதைகளும், மாஸ் டர் சிவலிங் கம் எழுதிய “விண்ணுகைத்தலே” என்ற கதையும் இப்போது நினைத்தாலும் சிரிப்புவரும்.

கமார் 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு அதன் அமைவிடம் யாழ் ப் பாணம் பிறவுன் வீதிக் கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சஞ்சிகை பலத்த வரவேற்றபை பெற்றது. இக்காலகட்டத்தில் பல நகைச்சுவை எழுத்தாளர்கள் களத்தில் இறங்கினார். ச. ரா. ப. சுமா, அகஸ்தியர், டாஸியல் அன்னி, (அமரர்) ராதேயன் கே. ஆர். டேவிட், நந்தினி சேவியர், சுதாராஜ் அமிரதகுபியான், பைரவி, கா. பாலசுந்தரம், வடகோவை வரதராஜன், நவாலியூர் சக்சிதாணந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள். அகஸ்தியர் எழுதிய நம்நாட்டுப் பாத்திரங்களும் அவர்களை அறிமுகம் செய்த கேலித்தமிழையும் மறக்கமுடியுமா? கா. பாலசுந்தரம் எழுதிய “ஒரு கல்டுக்காகவே” என்ற சிறுகதைக்களம் போட்டியில் பரிசுபெற்ற செ. குணரத்தினத்தின் கதைகளும் சிரித்திரனுக்குப் புகழைக் கொடுத்தன.

யாழ் ப் பாணத் தில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகள் மலையகப் படைப்புகளுக்கு முக்கியம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் சிரித்திரன் அதை முறியடித்தது. மலையகப் படைப்பாளி ராகுலனின் “ஒய்யப்பங்கள் காணி” என்ற பகுதி அரசியல்வாதிகளையும் ஒரு உலுக்கு உலுக்கியது. யாழ் பாணத்தில் இருந்து வெளிவந்த சிரித்திரன் மலையக மலரையும்

வெளியிட்டுக் கொவைப்படுத்தியது. பி. எஸ். ராமையா, தெளிவத்தை யோசப ஆகியோரும் சிரித்திரனில் பிரபல்யமாக இருந்தார்கள். “நாங்கள் கஷ்டப்பட்டாலும் எங்களுக்காகப் பேசிறவங்க ரொம்ப நல்லா இருக்கிறானங்” ஒரு மலையகப் பாத்திரம் பேசுகிறது. இந்தக் கிண்டலைச் செய்க்கூடிய திறமைசாலியாகச் சிரித்திரன் ஆசிரியர் திகழ்ந்தார்.

செங்கை ஆழியன் எழுதிய நகைச்சுவை நாவல்களான ஆச்சி யணம் போகிறான், கொத்தியின் காதல் என்ன சிரித்திரனுக்குப் புகழ்தேடியவை. சிரித்திரன் இரண்டு எழுத்தாளர்களை வெளிக்கொண்டு வந்தது. ஒருவர் பிரம்மஞானி (அன்றன பாலிசிங்கம்), இரண்டாவது “தக்கவயல்” சிரித்திரன் சஞ்சிகையின் விற்பனையில் 10 ஆண்டுகாலம் தொண்டுசெய்தவர்.

“தக்கவயல்” தர்மு இவரே இன்றைய சுவைத் திரிள் ஆசிரியர். சிரித்திரனின் தளர் வுக்குப் பின்பு நகைச்சுவைச் சஞ்சிகை ஒன்றின் தேவை கருதிச் சுவைத்திரனை சிரித்திரன்போல் வடிவம் அமைத்தாக அவர் கூறுகிறார். என்னுடன் பழகிய 30 ஆண்டு காலத்தில் அதற்குரிய திறமையை நீ பெற்றுவிட்டாய் ஆசிரியர் கூறியதாகத் திக்கவயல் தர்மு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிரித்திரன் வளர்த்த இலக்கிய எழுத்தாளர்களால் காவியமணி அகாங்கை மிகவும் முக்கியமானவர். அவர் எழுதிய இலக்கியச் சிமிழ் என்ற கட்டுரைகள் மிகவும் முக்கிய இடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவர் எழுதிய நக்கிழன் ஒரு விதண்டாவாதி என்ற கட்டுரை தமிழக எழுத்தாளர்களையே ஒரு உலுப்பு உலுப்பியது என்பதை யார் மறுக்கமுடியும்.

மொத்தத்தில் சிரித்திரன் ஒரு இலக்கியத் தங்கச் சுரங்கம். இலக்கியத்தில் சிரித்திரன் காலம் என்ற பெரிய நூல் கவைத் திரியரில் வெகு விரைவில் வெளிவரும்.

நகெச்சுவையன் பரினாம வளர்ச்சி - தொ வான்



மனிதன் இன்று இருபதாம் நூற்றாண்டிற்கும், 21ம் நாற்றாண்டிற்கு மிடையில் தடுமோறிக்கொண்டிருக்கிறான். 21ம் நாற்றாண்டில் அவனுக்கு கொம்பு முளைக்கும் என்று சொல்லமுடியாது. 21ம் நாற்றாண்டில் அவன் நாக்கிளால் முககைத் தொடுவான் என்றோ, கண் களால் கண்களைப் பார்க்கும் வல்லமை பேறுவான் என்றோ கணவிலும் என்னமுடியாது.

மனிதனின் 247 எலும்புகள் கழன்றுவிட முடியாத பூட்டுக்களால் (எலும்புப்பட்டுக்கள்) பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் கழாத வரை அவன் உடலால் பலசாலி, சமுதாயத்தில் கூட பல்வேறு விதமான சமுதாயப்பட்டுக்களால் அவன் பூட்ப்பட்டுள்ளன. பொருளியல் கரணிகள் சரியாக இயங்கும் வரை இப்பட்டுக்கள் மனிதனை சரியாகப் பாதிப்பதில்லை. பொருளியலில் ஏற்படும் தாக்கங்கள் பலவீனமாக இந்த மனிதனை உருமாற்றும், முகத் தை மறைக்கும். இந்த உருமாற்றத்தால் தாந்துவிடும் இந்த மனிதனை வாழ்ந்து வராமல் செய்ய சமுதாய கட்டுப்பாடுகள் பலமுனைகளில் தாக்கும். இதனைத் தடுப்பதற்கு நகெச்சுவையை ஒன்றே சரியான இலக்கியமாகும்.

பரினாம வளர்ச்சியின் குருங்கின் பிரதிநிதி அவன். அதனால் அவனைச் சிறப்பு விலங்கு என்கிறார்கள். இந்தச் சிறப்பு விலங்கிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் கோழி போல பொரித்தவுடன் நடக்காது. 10 மாதம் கார்ப்பப்பையில் தாங்கிய இந்த மழலை ஆடை எதுவும்

இன்றிப் பூரியில் புள்ளேஜன்மம் ஆகின்றது. அவனுக்குப் பாலுட்டி சீராட்டி தாலாட்டி வளர்த்த பின்பு உடும்பு பிடிப்பான். ஒரு கோழியை 3ம் மாடியில் இருந்து தள்ளிவிட்டால் அது பிழைத்துக்கொள்ளும். மனிதனின் நிலை அப் படியன்று. மிகப்பிதாபமாக அவன் இறந்துவிடுவான். ஆணால் அவனின் முளை பலம்பிக்கது. ஆக்கவும் வல்லது, அழிக்கவும் வல்லது. நட்சத்திரப்போர் வரை அவன் முளை சிந் தித் துக் கொண்டிருக்கின்றது. இனப்படுகொலை தொடங்கி தன் இனத்தையே படுகொலை செய்யும் வல்லமை பெற்ற அவன் வட்டி, கொலை, குழிப்பிற்தல், அண்டி அறுந்தல், பாலியல், இந்த இன்னோரன் செயல்களிலும் இவனே வல்லவன்.

இவன் செயற் பிழைகளை முன்னின்று சொல்வதால் எதுவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை. எனவே இலக்கிய வடிவங்களில் சொல்லவேண்டிய கட்டாயம் எழுந்தது. இந்திய தந்தவுத்தில் ஆரம்ப காலத் தில் வாத் சாயனர், யாங்குவல்லியர், காலத்தில் இந்த நகெச்சுவை வடிவங்கள் தத்துவவடிவில் பயன்படுத்தப்பட்டன. நகெச்சுவை இலக்கியம் பெருந்தொகையாக எமது நாட்டில் விருந்தியடையவில்லை.

இதனால் இதற்கென விமர்சன முறைகள் எழவில்லை. சமுத்து இலக்கிய வானில் இலக்கிய விமர்சன மருத்துவர்களாக இருந்த பேராசிரியர்கள் க. கைவாசபதி திருசிவத்தமிழ் ஆகியேர்கள் கூட நகெச்சுவை விமர்சன

அனுகுமுறைக்கு அதிக விமர்சனம் அளிக்கவில்லை. எனவே இவ்விசயத்தில் எமது இலக்கியங்களும், நாமும் எவ்வித அனுகுமுறைகளைக் கைக்கொண்டோம் என்பதை ஆராய்வது சாலவும் சிறந்ததொன்று.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது யாவரும் தெரிந்ததே. அவனுக்கு வாலும் இல்லை, சரியான தலையும் இல்லை. எமது இலக்கியங்கள் அழிசிற்கு ஆராதனை வழங்கியுள்ளன. அழிசில்லாதவர்கள் எவரும் கதாநாயகி அந் தஸ் தை அடையவில்லை. கதாநாயகனும் அவ்வாறே.

சீவகசிந்தாமணியில் ஒரு பூஞ்சோலை அங்கு நீண்ட கூந்தலை உடைய ஒரு பெண் இருக்கிறாள். அது தனது சோடி என நினைத்த மயில் கிட்ட செல்கின்றது. பின்பு ஏழாற்றுமடைகின்றது. இதுவும் ஒரு நகைச்சுவையே! நலமகாராசா சொல்கின்ற “அன்னமே... பயப்படாதே... உன்னை நான் பிடிப்பதற்கு அர்த்தம் உள்ளது. அழிய பெண்களின் நடையா உனது நடையா சிறந்தது? என்பதை ஆராய்வதற்காகவே பிடித்தேன்” என்கிறார். இதுவும் ஒரு நகைச்சுவையே! அழியவில்ல சுடுட்ட கவிஞர் கம்பருக்கு இராமபிரானின் அழகை வர்ணிக்க தமிழ் கை கொடுக்கவில்லை. “மையோ, மறிக்டோ, மரகத்மோ, மழழுமுகிலோ, மரகத்மோ எனக்கூறி பின்பு ஐயோ இவன் வடிவ...” என முடியாமல் முடித்து விடுகின்றார். அழகான கைகேயியை முதுகு கூனிய கூனி தனது செய்கையால் முறியடித்ததை நினைவுபடுத்தவே கூனி என்ற பாத்திரத்தை கம்பன் சிருஷ்டத்தான் எனவும் கருதலாம்.

பெர்னாட் ஷாவினைக் கண்ட ஒரு பெண் என்னை நீங்கள் கல்பாணம் செய்தால் எனது அழகும், உங்கள் அறிவும் சேர்ந்து உலகம் வியக்குமே எனக் கூறினார். அதற்குப் பெர்னாட்ஷா உனது அறிவும், எனது அழகும் சேர்ந்தால் எப்படி எனக் கூறினார். அழகியவில் நகைச் சுவை எப்படி வருகின்றது என்பதைச் சொல்வதற்காகவே இதனைக் குறிப்பிடுகின்றேன். பிரதாப முதலியார் சரித்திரம் என ஒரு நாவல் வெளிவந்தது. பழம்பெரும் இந்த நாவலை மாதவையா எழுதினார். மாதவைய்யா தனது நாவலில் உள்ள ஒரு பாத்திரத்தின் இயல்பை பின்வருமாறு வர்ணிக்கின்றார். “நிலத்தின் மேல் பினாம் கிடந்தால் கழுகுக்கு முக்கின் மேல் வேர்க்கும், இந்த நாகப்பயருக்கு அழகான பெண்களைக் கண்டால் முக்கின்மேல் வேர்க்கும்”. மேரி மக்தலேனா என்பது ஒரு நாவல். அந்த நாவலின் கதாநாயகி கூடாத ஒழுக்கத்தில் நடந்து பின்பு திருந்திவிட்டவள். அவள் வீட்டின் சாளரங்கள் முன்னும் பின்னும் அசைந்து ஆடுகின்றது. இது ஆயவர்களை உள்ளே வந்து பின்பு வெளியே போ எனக் கொல்கின்றதாம் என அதன் ஆசிரியர் கூறுவின்றார். இங்கே ஆசிரியருக்கு அழிய உணரவுடன் நகைச்சுவையைப் பின்னும் உணரவும் இருந்திருக்கிறது.

ஈழ து நகைச் சுவை இலக்கியத்துறையில் அழகில் குறைந்த “மைனர் மச் சான்” என்ற பாத்திரம் அழியலை தன்னுள் அடக்கி சிறந்த நகைச் சுவையை உண்டுபண் ணியது. முதலில் மிதத்திரனிலும் பின்பு சரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டீன் 20ம் நூற்றாண்டு வாலிப் உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.



நவையான மனம் உனக்கு நவையான புகழ் உனக்கு

ஓவியாஸ்தன்

ஓவியம், சித்திரம் இந்த இரண் டிற் கும் வேற் றுமையை அறிந்தவன் தமிழன். சிறையில் இருந்த சீதை புகையுண்ட ஓவியம்போல இருந்தாள் என்றார் கம்பர். சித்திரமும் கைப்பழக்கம் என்றாள் ஒளவை. இதற்கு மேல் தமிழன் கண்ட சித்திரங்களையும், ஓவியங்களையும் பற்றிக் கூற வேண்டியதில்லை.

மெத்தப்படித்த ஜோப்பிய நாட்டிலும் இயற்கையைப் பற்றிய ஓவியங்களே அதிகம் வெளிப் பட்டுள்ளன. 19ம் நூற்றாண்டில் சிலோன் என்ற ஓவியர் நிர்வாண ஓவியங்களையும், அப்பிள் பழ ஓவியங்களையும் கீறிப்பெயர் பெற்றார்.

1519ல் காலமான வியான்டா வின் சி 10,000க் கும் அதிகமான சித்திரங்களையும் வரைபடங்களையும் விட்டுச் சென்றார்.

ஓவிய உலகில் புகழ்ப்படும் கிளாட்மோனே (1840 - 1926) 200க்கு மேற் பட்ட அல் லி மலர் ஓவியங்களையே கீறிப்புகழ்பெற்றார். இவர் பரிசில் வாழ்ந்தும் சமுதாயக் கேலிச்சித்திரங்களைக் கீறவில்லை. ஓவிய வரலாற்றில் எட்கார் ஹகாஸ்

பிரபல யமானவர் (1834 - 1917) இவருக்குப் பிற்காலத்தில் இரண்டு கண் கஞம் ஒளி இழந்தன. அப்போதும் குளியலுக்குப் பின்பு பெண்கள், குளியலுக்கு முன்பு பெண்கள் என “செக்ஸ்” ஓவியங்களையே தீடிப் பிரபலயம் பெற்றார்.

இதற்கு ஏதிர்மாறானவராகத் திகழ்ந்தவர் டாமியர். (1808 - 79) அவரின் ஓவியங்களே கேலிச்சித்திர வடிவத் திற்கு முதன் முதலில் உயிர்ஊட்டின் வறுமையை நீதிமன்ற நிகழ் ச் சிகிளை, அன்றாட வாழ்க்கையின் அவலங்களை அவர் “சாரிவாரி” என்ற பத்திரிகையில் கீறினார். அவை பத்தாயிரத்துக்கு மேற்பட்டவை.

கடந்த 45 வருடங்களாகக் கேலிச்சித்திரங்களில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் கூந் தர் 15000க் கு உட்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். கவடிக் கூடத் திணைக் களத் தில் தூங்கும் இந்தக் காலத்தால் அழியாத கேலிச்சித்திரங்களுக்கு யார் புத்தக உருக்கொடுப்பார்?

அழியாத நினைவு தந்த அமர்.

ந. பாரத்தீயன்

தோண்றிப் புகலோடு தோண்றுக என்பதற்கமைய சிரித்திரின் சுந்தரர் வாழ்ந்துள்ளார். செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை - இலக்கிய வாளில் பறந்து திரிந்துவர். இன்று பறந்தே போய் விட்டார். ஆனால் மறைந்து போகவில்லை. தரமான வாசக நெஞ்சங்களும் மறந்துபோகவில்லை. 40 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் அடக்கம் இவரது நெநுந்தாக்கம் எனச் சுவைத்திரின் அவரது அமரநினைவைப் பேணுவதைப் பார்க்கும்போது ஏழுத்தாளன் அவன் எழுத்துக்களால் வாழ்கிறான் என்பதும் பூதவடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது என்பதும் உண்மையே என்ற உணர்வு அறிவு - அனுபவ பூர்வமாகக் கிடைக்கிறது.

மரண அழிவித்தல்

மகுடி கேள் வி பதிலில் மரணஅறிவித்தல் பற்றி என்ன சொல்கிறா என்பதற்கு “இறந்தோர் பெயர் சொல்லி கூற்போர் புகழ் பாடல் என்றவனே” இப்போது இறந்தோன் பெயர் சொல்லி இறந்தேன் புகழ் பாடல் பாடலை நான் கேட்கிறேன். அந்த மாற்றம் உன் இறப்பில் தான் காண்கிறேன். பல கேள்வி பதில் விடயதுளைம் கொண்ட பத்திரிகைகள் சஞ்சிகைகளை நான் வாசித்திருக்கிறேன். ஒரே முறையோடு அவற்றை விட்டு விடுவேன். ஆனால் மகுடியின் பதில், குமுதத்தில் அரசுவின் நகைச்சுவைப்

பகுதிகளை விட முதலில் வாசிக்க என்னைத் தூண்டியுள்ளது. இது மற்றவர்கள் விடயத்திலும் உண்மை என்பதை அறிந்து கொண்டேன். இவ்பதிலில் கூட மகுடி பதிலுக்கு நிகரில்லை என்பதை கூறு நான் மயங்கவில்லை.

நறுக்கு வித்தகம்

மகுடி பதிலில் அதன் நறுக்கு, வித்துவத்தனம் நகைச்சுவையினாடு கலந்திருக்கும் கருத்தாழம், புதுக்கவிதை போல் முகத் தில்லறையும் வேகம் என்பவற்றை படித்தபோதும், இன்றும் நினைக்கும்தொறும் இலக்கிய கந்தாக்கள் அறிநுண்ணிறவு கொண்டவர்கள் என்பதற்கு உதாரண புருஷனாய் நீ நல்லதொரு சாட்சியாகத் திகழ்கிறாய். உந்தன் ஆளுமைக்கு இது ஒன்றே போதுமென்பது என் அபிப்பிராயம். “எப்போது பைநிறையப் பணம் கிருக்கும்?” எனக் கேட்டதற்கு பதிலாய் “வாய் நிறையப் பொய் இருந்தால்” என நீ கூறியதிலிருந்தாய் இதைவிட நறுக்காய் யார் கூறமுடியும்? கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த, அனுவைப் பிரித்து ஏழுலகைக் காட்டி நின்ற குறைப் போன்றதும்யா உன் பதில். உன் மகுடி பதில்களை இனிப் புதிதாக படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும் நீ முன்பு கொடுத்த பதில்களை மீண்டும் மீண்டும் படிக்கலாம் என்ற நினைப்பே ஆறுதலைத் தருகிறது. கார்ட்டுனுக்குச் சரியான தமிழ்சொல் என்ன? இது தமிழைக் காப்பவர் நாம் எனத்தும்பட்டம் அடித் தோரின் அங் கலாய் ப் பு. அங்குங்கலாய்ப்புக்கு விடையளித்துத் தம் வித்துவச் செருக்கைக் காட்டிவிடத் துடித்த சில் அவசர புத்தியில் கருத்துச் சித்திரம் என்றனர். ஆ . . . கருத்துச் சித்திரமெனில் நகைச்சுவை என்பது இல்லாது போய் விட்டதே எனக்கூறி கேலிச் சித்திரம் என்றனர் பலர். சீ கேலிச் சித்திரமெனில் கருத்து - அந்தம் இல்லாது போய்விடுமே

அங்கலாய்த்தனர். சிசிரி கார்ட்டுஸ் என்றே கருதுவோம் என விரும்பாமலே ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தனர். இந்த விமான் சனங் கள் பற நிலை நீங்கள் அலட்டிக்கொள்ளவே இல்லை. உனக்கு சிலுசிலுப்பு நோக்கமில்லை. பணியாற்றானே வேண்டும். அதில் உன் தன்னடக்கத்தையும் தண்ணிப்பிக்கையையும் அறிந்துகொண்டனர்.

எம்லோகத் தண்டனைகள்

எம்லோகத்தில் ஒரு நாள் என்ற நாடகம் இன்று பல மேடைகளை அலங்கரிக்கின்றது. மனிதாபிமானமற்ற செயல்கள் புரியப்படும், அவர்களைத் தண்டிக்க முடியா கையாலாகத்தலம் வளரவளர, இந்த நாடகம் மூலம் எம்லோகத்தில் மனால் கொடுக்கும் தண்டனைகள் இப்படியென கற்பனை செய்வது இதன் சாரம் இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவன் நீயே. மக்களை ஏழாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஓவிபெருக்கியை உரத்துப் பேசவைத்து எம்லோகத் தண்டனை வழங்கினாய். இது உதாரணத்தில் ஒன்று. இவை உள் கற்பனையில் எப்படி முளைத் தது? ஏன் உதித் தது? மக்களைப் பற நிய இடைவிடாத சிந்தனையினால்லன்றோ? அந்த மக்களின் துப்பங்களுக்கு கிடைத்திட நினைத்த நோடு இதுவென நினைத் ததனாலன் ரோ? இதனாலேயே நீ வாழ்வாய்! உன் நிறைவுகள் அழையா உன் உடல் காலக்கிரமத்தில் தேவ்நு அழிந்து கொண்டு போனது. உளம் காலமாற்றத்திற்கேற்ப வளர்ந்து சீமைப்பெற்றது.

இனையவன் துபாயில் நான் பாயில்

வெளிநாட்டு மொகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுடிப்பாய் நீ சொன்ன கலையான பகிடி “என் முத்தவன்

கனடாவில், நடுவிலான் வண்டில், கிளையவன் துபாயில், நான் பாயில் என்று சுவாரித் தம் பர் கூறுகின்றார்” “வெள்ளப்பெருக்கின் போது குள்ளகள் ஒன்றுசேரும்.” கல்வியின் மகத்துவத்தை பாரதி பாடியதுபோல் “வெள்ளம் போல் கலைப் பெருக்கும் - கல்லெப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் விழ்ந்தநிருக்கும் குருட்டிரெல்லாம் பார்வைபெறுவார்” நீ சுவாரித்தம்ப்ராய் நின்று சாடுனாய். பெற்ற மணம் பித்து பிள்ளை மணம் கல்லு வெள்தை மயில்வாகனத்தார் “தாய் கீளாகும், தண்ணியுமாய் ஆரில் கந்தசஷ்டி பிரக்க மகன் 304கும் தண்ணியுமாய் கொழும்பில் கிருக்க” என உன் வடமார்த்தி பேசுக வழக் கில் கூறினாயே. இதைவிடக் கல்மனத்தை அழகாய் யார் கூறமுடியும்? நீ தமிழனாய் பிறந்ததில் சந்தோஷம் எங்களுக்கு.

கார்ட்டுஸில் தலித் திலக்கியம்

ஊருக்கொரு சாதி, வீட்டுக்கொரு குலம், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்த வந்த யாழிப்பாணக் கிடுகுவேலிக் கலாசாரம் இவற்றை சாடுனாய் சிறுபான்னைத் துழிழ் என பிரித்து வைத்த பஞ் சமருக்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு சீரினாய். தலித் திலக்கியத்தில் தலித்தனமாய் இல்லாத ஏறுவுள் குரல் கொடுத்ததில் முன்னணியில் நின்றவன் நீயே. 40 ஆண்டுகளுக்கு முன் வடமாகாணத்தில் அப்படியொரு குரலைக் கொடுக்கும் துணிவை உன்னினெழுத்தில் கண்டுபோது மலைத்தீள் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது தடுக்காதே உன்னாலே முன்னேறுவினார் என்ற பெயர் கேட்காதே என உன் தந்தை கூறியபோதும் தந்தை சொல் தட்டிய தனயனாய் “உச்சிமீது வானிடிந் து வீழுகின்ற போதி ஹும் அச்சமில்லை” என்ற அந்த ஏழைக் கவிஞரை உன் உரத்தில் காண்கிறேன்.


உணைப்போற்றுகிறேன்.

உன் 25 அண்டுகால இலக்கியப் பணியைக் கெளரவிக்கும் நினைப்பில் நி பிறந்த ஊரான நெல்லியடியில் விழா வந்தாய். பேசுதற்கு மட்டுமே மேடைக்கு வந்தாய். அதுவரை சபையில் ஒருவனாய், சாதாரண மனிதனாய் அமர்ந்திருந்தாய். இருவிடயங்கள் அங்கே பேசப்பட்டன. ஒன்று இவை எதையும் எதிர்பார்த்து நி இயங்கியவன்ல்ல. மற்றது நான் என்ன பெரிதாய் சாதித்தேன் என தன்னடக்கம் கொண்டவனாய் இருந்தது. இவற்றால் தான் ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தாய். உன் இனிய குடும்பம் ஒன்றிற்குத்தான் வறுமையைத் தந்தாய். இறக்கும்வரை உடல் இயங்கமறுத்தபோதும் சிரித்திரன் வெளிவரச் சேவைசெய்தாய் எம்தேவையை நிறைவுசெய்தாய் உன் ஆக்கங்கள் அழிவதா? தரமான வாசகர் கள் இருக்கும்வரை சிரித்திரன் அழியான்.

உன் அயல்வீட்டுக்காரராய் நானிருந்தும் உன்னோடு கலந்து பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. உன்

எழுத்துக்களோடு நீண்டநாள் பரிச்சயம் இருப்பதால் அவற்றில் நினைவுகளைப் பேணுகின்றேன். எழுத்தாளர் தீணா - வானா சொல்வதுபோல் வரலாற்றைப் படைத்த காலத்தால் அழியாத இலக்கியத்தில் சிரித்திரன் காலம் எனப் பொறுக்கப்பட வேண்டிய ஒரு நாலை வெளியிட வேண்டுமென்று அவா எனை உந்துகிறது. உன் ஆக் கங் கள் என்ன ஆகரவித்ததுபோல் இன்றுவரை என் அருகே வேறு எதுவும் வரவில்லை என்று உண்மையையும் நான் உணர்கிறேன். இன்று உனது ஆக்கங்களைத்தேடியெடுத்து பொக்கிஷுமாய்ப் போற்றி ஆய்வுகள் செய்ய மனம் அங்கலாய்க்கிறது. பாழாய்ப்போன நாட்சூசு குழலையும், என் பயந்தாங் கொள்ளித்தனமும் உன்னோடு நான் நெருங்கிப் பழக முடியாது. சிரித்திரன் சஞ்சிகையைக் கண்ணால் பார்க்காத பலரோடு பழகவேண்டிய தூர்ப்பாக்கிய நிலையில் வாழ் கிறேன். புதிய ஆக்கங்களைப் படைக்கும் முயற்சியில் நாம் ஈடுபோடுவதைவிட உன் பொக்கிஷுங்களை தொகுத்துப் புத்தகமாக்கும் முயற்சி புகழைத்தேடித்தரும் நல்ல களமென நம்புகிறேன்.

நந்தர் கீறிய எம்லோகத் தழுண்டனா



நிறை குறைத்து வீத்தால்.....

உள் உணர்வுக் கார்ட்டூன்களால் தமிழ் மக்களைக் கவர்ந்தவர் சுந்தர்

யாழ்தாசன்

ஒரு கலைஞரிடம் ஒரு “Catch up” இருக்கவேண்டும். நாவல், சிறுகதை என்றாலும் சரி, கவிதை கார்ட்டூன் என்றாலும் சரி இதுவே நிலை! ஒருவர் இன்னொருவரைப் பார்த்து தனக்கு ஒரு 100 ரூபா மாத்தித்தருமாறு கேட்கின்றார்.

இவர் மாத்துவதற்குக் காக எடுக்கும்போது கடனாக ஜம்பது ரூபா தருமாறு கேட்கின்றார். காக உள்ளதா எனப் பார்ப்பதற்கான குறியீடே காக மாற்றும் தந்திரமானது. கார்ட்டூனுக்குள் மறைபொருள் தேவை! மன் எவ்வும் நீயோ வளாடும் உன்னதோ எனக் கம்பர் பாடும்போது மறைபொருள் “Catch up” இல்லை.

சிரித் திரன் சுந்தரின் உட்பொருளில் மறைந்திருக்கும் கார்ட்டூன்கள் ஏராளம்! அவற்றில் சில மனித மனங்களின் வஞ்சகத் தன்மையை வெளிக்காட்டி வைத்தன.

ரயிலில் “ஓசுப் பேப்பர்” கேட்கிறான் ஒருவன். அதனைக் கொடுத் தவுடன் முக்குக் கண்ணாடியை தரச்சொல்கிறான். இவன் எப்படிப்பட்ட மனிதன்?

ஒரு தாய் பிள்ளைகளுடன் வருகிறாள். பஸ்சில் இருந்த வாலிபன் எழும்பி இடம் கொடுக்கவில்லை. அதே சமயத் தில் இளம் பெண் வருகிறாள். வாலிபன் எழும்பிப்

பவுத்திரமாக இடம்கொடுக்கின்றான். கார்ட்டூன் முடிவில் அவன் மணவறையில் இடம் தேடுவதாகச் சுந்தர் முடித்துவிடுகின்றார்!

ஒருத்தி மயக்கநிலையில் கிடக் கிள்ளாள். எத் தனையோ வைத்தியர்கள் வந்தும் மயக்கம் தெளிந்தபாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள்! உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. அவன் காதில் என்ன சொன்னாள்? “உளது புருஷன் ஏக்கவன்டன்ற் சோதனைபால்”

ஒரு மத்தியதர வர்க்கக்ததின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்திய இக்கார்ட்டூன் 1000 வருடங்கள் உயிர்வாழாதா?

போர்த்தேங்காய் அடிக்கும் கலாசாரம் அன்று தமிழ் மக்களிடம் இருந்தது. விடுமுறையில் வந்த அரச ஊழியர்களும், விவசாயிகளும் தேங்காய் அடித்ததில் விவசாயிகள் வெற்றி கண்டார்கள். உடற்பலமும் வீரமும் விவசாயிகளிடம் உள்ளது என்பதை அன்று சவாரித்தம்பர் மூலம் எடுத்துக்காட்டினார்.

கலை இலக் கியத் தில் மறைபொருள் “Catch up” ஒன்றை உருவாக்கி கார்ட்டூன் கீழை பெருமை சிரித்திரன் சி. சிவஞானகந்தரத்திற்கு உரியது என்றால் மிகையல்ல. அதனைக் கலைஞர்கள் பின்தொடர வேண்டும்.

தேசிய நூலகமும் சிரித்திரணம்

இலங்கையின் தமிழ்த்தேசியக்கலை இலக்கிய வரலாற்றில் அதிகமான சஞ்சிகைகளைத் தேசிய நூலகம் உள்வாங்கி இருப்பது சிரித்திரணன்யே! தேசிய நூலகத் தில் ஒரு நூலகரூடன் உரையாடியபோது இது வலிமையிக்க தமிழ் ஏடு என்றார். 3 ஆண்டுகளாகத் தேசிய நூலகத்தில் ஆராய்ச்சி செய்தபோது 1978ம் ஆண்டிற்கும், 83ம் ஆண்டிற்கும் இடையே வெளியான பல சிரித்திரண பிரதிகள் அங்ககே பாதுகாப்பது தெரியவந்தது. எதிர்கால இலக்கிய வாசகர்களுக்காக அந்த இலக்கங்களை அறியத்தருகின்றோம். இந்த இலக்கங்களை நூலகரிடம் நீங்கள் கூறினால் அந்தப் பிரதிகள் வாசிப்பதற்காக உங்களுக்குக் கிடைக்கும்.

147297	160167	185148	149102
149657	160458	189136	149657
149711	160442	189137	189137
149712	161443	192812	102292
150717	162076	195581	102694
154003	163176	196101	102695
154004	173365	186644	102944
154005	179732	187714	108685
155754	180463	193338	108686
155755	180712	192842	108687
160161	181485	196401	108688
160162	183396	196402	108689
160163	183397	198399	108690
160164	184054	198400	
160165	181216	149098	
160166	184474	149101	

சீர்த்திரன் சவா ஓ அஞ்சல்க் கவிதை

சரித்திரம் அழுத செய்தி
சிரித்திரன் இறந்த செய்தி; அது
முத்தொன்று அழுத செய்தி
முன்னோடி மறைந்த செய்தி

* * * * *

பிறந்த நாளில் இறந்தார் இவர்
இறந்த நாளில் பிறப்பார் இவர் - என
வானவர் தந்த செய்தி - இது தமிழ்
ஆனவர் யாவருக்கும் விடுக்கும் எய்தி

* * * * *

சிரிப்பாண்டு சித்திரத்தில் சீர்திருத்தம்
எடுத்தாண்ட நல்ல மனிதன்; இவர்
கருத்தாண்டு கருத்தாண்கள், கார்ட்டுன்கள்
இருந்தாண்ட ஓர் இனிய மனிசன்.

* * * * *

சவாரித்தம்பர், மைனர் மச்சான், சீனித்தாத்தா
சவாலாகக் கீறி வைத்த புனிதர்,
ஒய்யப்பங்கந் கானி, மிலிஸ் டிமோடிரன், மகுடி
எய்து நின்ற கலாசார மாழுனிவர்

* * * * *

நூற்றாண்டு வாழ்வீர் எனக் கண்புத்த வேளையிலே
அறுபத்தாண்டு வாழ்ந்தென்ன மகாகொடுமை
நாலென்ன நாற்பதென்ன, அறுபதே வாழ்ந்தாலும்
நாலும் சொன்ன நல்ல மனிதர்


கொஞ்ச ஏட்டில், பினிட்ஸ் நாளேட்டில்
விஞ்சுகிற சித்திரங்கள் ஆங்கிலத்தில் தந்த அகிலன்
எங்கிருந்து தமிழன் நினைத்தாலும் நெஞ்சினிலே
ஆங்காங்கு நெஞ்சினிக்கும் முக இனியன்

ஆலமரம் விழுது விட்டால்
அடி மரத்தை விழுது தொழும்
காலதரம் வளர்த்துக் கலை வளர்த்தீர்
கண்களெல்லாம் உங்களையே தொழுது எழும்

வாயிலே பொய்யிருந்தால்
பையிலே பணமிருக்கும்!
ஹிட்டரின் வீடு எப்படியோ
கேட்டவரின் கேள்விக்கு
விடை இறந்தீர் - கெந்தகம்
காலத்தால் அழியாத கலைவாணா
இக்கவிதை அஞ்சலிக்கும்
உலகொன்று உள்ளதுரை

கொழும்புச்
தமிழ்ச்சங்கக்கீல்
கவிஞர்
தீக்கவயல்





சீத்திரன் சீவா என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு. சி. சௌநானசுந்தரம் அவர்கள், தமிழினத்தின் மீது கொண்ட பற்றுதலால், 96க்கு முன்பு இருந்த 45 ஒண்டுகளைக் கலை திலக்கியத்துக்காக அப்பனீத்தவர்.

தினகரனில் அவர் கீறிய சவாரித்தம்பர் கார்ட்டுன்கள் தமிழினத்தின் தேசியத்தை ஒயிர்க்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றது.

அவரால் 35 வருடங்கள் நடத்தப்பெற்ற சீத்திரன் சுஞ்சீகை உலக மக்களால் பேசப்படும் அளவுக்கு புலம் பெயர்ந்த மக்களிடமும் பூரவாரமாக வரவேற்கப்பட்டது.

மைனர் மச்சான், பூர்மான் செல்லக்கிளி, சீனித்தாத்தா என்ற பாத்திரங்களை கலை உலகில் அறியாதார் யார்? அவை சொன்ன கருத்துக்களை அறிந்து சிரியாதார் யாரோ?

இந்த நாட்டில் வளர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களிடம் இருந்த பேணாக்களை எழுத வைத்துப் பிரசுரித்த பெருமையும் அவருக்கே உண்டு.

கார்ட்டுன் தனது இன்று பூரம்பகால வாழ்க்கையை “கொஞ்ச”, “பிரீர்ஸ்” ஆகிய வெளிநாட்டு சுஞ்சீகைகளில் வெளியிட்டு தனது தனித்துவத்தை நிலை நாட்டியவர் சீத்திரன் சுந்தர் அவருடன் 35 வருடம் நான் திணைந்து கலை, திலக்கியப்பனி செய்துள்ளேன்.

அந்த மாமனிதர் இன்றில்லை: ஒன்னால் அவர் சீறிய சிந்தனைகள் மகுடி என்ற கேள்வி, பதில் மூலம் பல்லான்டு வாழும்.

சீத்திரன் சீவா மறைந்து ஏழு ஒண்டுகள் நிறைந்துவிட்டன. அவர் சீறிய சிந்தனைகள் பல்லான்டு வாழு, பல்வேறு எழுத்தாளர்களின் கருத்து தொகுப்பாக இந்த நூலை வெளியிட்டுள்ளேன்.

திதனைத் தமிழுலகம் ஏற்கும் என்ற எண்ணத்தோடு இந் நூலை வெளியிடுகின்றேன்.

அன்பன்

திக்கவைப் பி. தம்முலசிங்கம்